



தமிழ்முக



-/60

கெளரவ ஆசிரியி: மனிசேகரன்



தமிழ்முது

(காலாண்டு இதழ்)

- ★ சிறந்த சிறுக்கதைகள்
- ★ புதுக் கவிதைகள்
- ★ நவீன இலக்கியம் பற்றிய
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
- ★ திறனுய்வுகள்

ஆகியவை:- தமிழ்முதுக்கு தேவைப்படுகின்றவை
தனுந்தவை நிச்சயமாக பிரசரிக்கப்படும்.

தமிழ்முது பிரதி தேவைப்படுவோர்
பின்வரும் முகவரியோடு தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியர்:

“தமிழ்முது” — சரவணை மேற்கு,
வெல்லை.



தமிழ்முது

1974—1, 2, 3

தமிழ் 3 அமுது 10

கெளரவு ஆசிரியர்
மணிசேகரன்

கெளரவு உதவி ஆசிரியர்
பா. சிவபாலன்

தமிழ்முதினர்
கு கணேசலிங்கம்
ஆ. குண்நாயகம்
பா. சிவகடாட்சம்
வே. குணரத்தினம்
சி கணேசலிங்கம்
இரா. சிவச்சந்திரன்

தமிழ்முதில் வெளிவருக்
த்தொன், டட்டுரைகள் வரும்
பாத்திரங்கள், சம்பவங்கள்
கற்பனையே.

தமிழ்முது
சுரவனை மேற்கு
வேலனை

இப்பொழுதுள்ள ஒஷ்ட
மான குழந்தையில் தமிழ்முதை
வெளியிட வேண்டுமா என்று
நாம் என்னியதன்டு நாட்டு
மக்கள் தேசிய ரீதயில் பொரு
ளாதாரத்தைக் கட்டிவெழுப்
பும் இவ்வேளையில், இலக்கியப்
யோருளாதாரத்தையும் நம்
மவர் மத்தியில் பரப்பிட நல்ல
கேள்வி இந்துச் சந்தேகப்பம் என்று
எமக்குத் தோற்றுகிறது அதனால்
கொஞ்சம் சிக்கல்த்தை பக்க
அதைப்பினால் கடைப் பிடித்து
தமிழ்முது வெளியிடுவதை
நமது வரசகரர்கள் பொறுத்துக்
கொள்வார்கள் என்றபுகிறோம்.

வெகு விரைவில் தமிழ்முது
சொந்தச் சுதானம்களோடு
வெளிவரும் என்பதை நமது
வரசகரர்களுக்கு மலிழ்ச்சியோடு
அறியத்தருகிறோம்.



நவீன தமிழ் இலக்கியம் தமிழகத்தோடு முற்றுப் பெறுவதல்ல

சோவியத் யூனியனில் தமிழ் விரிவுரையாளராகவும் மொழி ஆராய்ச்சியாளருமாக கடமை புரியும் திருமதி ஸ்வெத்தானுதுருப்னிகோவா அண்மையில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அங்கு பல படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்து, நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஆவலோடும், அக்கறையோடும் கேட்டு அறிந்துகொண்டார்ணாகு பத்திரிகையின் சார்பில் எழுத்தாளர் மலர்மன் னன் திருமதி ஸ்வெத்தானுதுருப்னிகோவைச் சந்தித்த போது கார்க்கிமுதல் கசடபறை வரை, சாமிநாதன் தொடக்கம் வைதீஸ்வரன் வரை இவர்கள் தான் நவீன தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கும் இளம்தலை முறையினர் என்று எடுத்துரைத்தார்.

முன்பு ஒரு தரு அமெரிக்க கீழ்த்தேய மொழி ஆராய்ச்சியாளரான பிராங்ளின் என்பவரும், தமிழ் இலக்கியத்தை சொல்ல வந்த இடங்களில் எல்லாம் தமிழகத்தோடுமட்டும் நின்றுகொண்டார். முத்துஞாமி தான் இன்றைய இளம் கதாசிரியர்களில் முதன்மையானவர் என்று குறிப்பிட்டார்.

அக்கறைகளிலும் தமிழகத்திலும் பார்க்க நல்ல அறுவடைகள் நிகழ்கின்றன என்று தமிழகத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்குத் தெரியாமல் இருப்பதும், நமது படைப்பாளிகள் திருமதி ஸ்வெத்தானுதுருப்னிகோவா போன்றேரை வரவழைத்து, சர்வதேசர்தியில் கதைகள் படைத்த கதிர்காமநாதன், மஞ்சரி மறு பிரசரம் செய்து பெருமைப்படுத்திய என்.எஸ்.எம். இராமையா பேள் ரேஷ் நம்மவர்மத்தியில் உள்ளார்கள் என்பதை அறிமுகப்படுத்தாமல் இருப்பதும் வருந்தத்தக்கது.

நவீன தமிழ் இலக்கியம் தமிழகத்தோடுமுற்றுப்பெறுவதல்ல. அக்கறைகளிலும் தமிழகத்திலும் பார்க்க நல்ல இலக்கிய அறுவடைகள் உண்டு என்ற ஏழுத்துக்கம் என்ன வேண்டும்.

கட்டுரை

தற்கால ஈழத் தமிழ்க்கவிதை வளர்ச்சியில் மஹாகவியின் பங்கு

— எட. ஏ. நுஃமான்

‘தற்காலத் தமிழ்க் கவிதை’ என்ற ஒரு தொடரை இப்போ நூல்களும் நாம் அடிக்கடி உபயோகிக்கின்றோம். பழைய பண்டிதமரபு வழிப்பட்ட, நிலப் பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளுக்கு மாற்றமாக, நிதம் கால வாழ்க்கை நிலைமைகளையும் அதன் அடிப்பிரிந்த வரம்க்கை நோக்குகளையும் கருத்தீகாட்டுக்கொண்டுள்ளோயும் உள்ளடக்கமாகக் கொண்ட நனின் கவிதைகளையே தற்காலத் தமிழ்க்கவிதை என்ற தொடர் குறிக்கின்றது. நனின் உள்ளடக்கத்துக்கு ஏற்பாக அதன் வடிவ வகைமைப்பிலும் சொற்கள் சொற் சேர்க்கைகள், வாக்கிய அமைப்பு நிலையன் ஆகியவற்றிலும் இக்கவிதை முறை பழைய செய்யுள் இலக்கியங்களில் இருந்து வள்ளவேச மாறியுள்ளது என்பதையும் நாம் காண்கின்றோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இப்புதிய கவிதை மரபு அனார் நாற்றுண்டுக்குச் சுற்று அதிமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய கவிதை மரபை அங்கு தோற்றுவித்து வலுப்படுத்தியவன் பாரதியே என்பது வோராவும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை.

‘தற்காலத் தமிழ்க் கவிதை’ என்று இன்ன காணப்படுகின்ற

இக்கவிதை மரபு தமிழ் நாட்டில் அங்குள்ள குழ் அமைவுக்கேற்ப தோன்றி வளர்ச்சியடைந்த நேரப் போன்றே, ஈழத்திலும் நமது நாட்டுக்கே உரிய சில தனிப்பன்புகளையும் பாதிப்புக் களையும் கொண்ட ஒரு புதிய கவிதை மரபு வலுவாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் இப்போது தெளிவாக இன்கண்டு கொள்கின்றோம்.

இனால் ஈழத்தைப் பொறுத்த வரை இக்கவிதை மரபு ஒரு கூல் நூற்றுண்டு வரலாற்றையே கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மறு மலர்ச்சிக்காலம்’ என்று சொல்லப்படுகின்ற 1940க்குப் பில் அர் உள்ள சூல கட்டத்துடன் கேட்கிறது இப்புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங்கியது.

பொதுவாகத் தற்காலத் தமிழ்க்கவிதை என்று சொல்லும்போது அதன் தோற்றுவாயக நாம் பாரதியைச் சுட்டிக் காட்டுவதைப்போல, ஈழத்துக்கே உரிய உறவாலத் தமிழ்க் கவிதையின் தோற்றுவாயகமுன்னேட்யாக நாம் யாறையே னும் குறிப்பாகச் சுட்டிக் காட்ட முடியுமா? அப்படியானால் அவர்யா?

சேமங்கந்தரப்புவர், சௌ. நடராசா, தவற்குழியுடன் நடரா

சா, மஹாவீ. அ. ந. எந்தசாமி போன்ற சில பெயர்கள் இச்சமயம் நமக்கு நினைவுவரக்கூடும்.

பத்து ஆண்டுகளுக்கு முன் இடுகு தெசிய இயக்கியக் கோட்டைடு முன் வகைக்கப்பட்டபோது அன்று ஒரு அங்கமாக தங்கத் தாத்தா சோமசுந்தரப் புவலா சமுத்தந் தற்பாலத் தமிழ்க் கலையைப் பொறுத்து என்ற வகையில் பிரபலப்படுத்தப்பட்டார். அவர் பெயரால் கவிதைப் போட்டிகளுக்கு பரிசளிப்புக்களும் நடை பெற்றன. ஆயினும் அப் பிரபலப்படுத்துகளினால் சோமசுந்தரப் புவலாரை ஒரு நவீன கவிஞராக நிலைநிறுத்தமுடியாது போயிற்று. ஏனெனில் எந்த வகையிலும் அடிப்படையில் அவர் ஒரு நவீன கவிஞராக இருக்கவில்லை. ஆடிப்பிறப்பும், தெத்தரி வெருளியும், மரதன் உஞ்சலோட்டமும் அவரை ஒரு நவீன கவிஞராகச் சாட்டுவதற்கு எவ்வகையிலும் தகுந்தவை அல்ல. சாராஷ்சத்தில் சோமசுந்தரப்புவலர் பண்டித மரபின் எச்சங்களுள் ஒன்றாகவே கணப்படுகின்றார்.

சோமசுந்தரப் புவலார் விட்டுவிட்டால், சோ. நடராசா நவம்பரழியுர் நடராசா ஆகிய இருவர் நான்திரின் தோழருகின்றனர். சமுத்துத் தற்காலத் தமிழ்க்கவையைப் பொறுத்து முன்னேடு வளர்களைக்கொள்ள முடியுமா? அவ்வாறு கொள்ளக் கூடிய அளவுக்கு இன்றைய சமுத்துத் துச் கவிதை உலகில் இவர்களின் பாதிப்பு சதும் உண்டா? இல்லை என்றே கூறவேண்டும். இன்றைய மனிதர் - இன்றைய

வாழ்க்கை - இன்றைய நடை முறை என்பன பற்றி பிரக்ஞா பூர்வமாக இவர்கள் கவிதைகள் படைத்தார்கள் எபதற்கு எவ்வித ஆதாரம் ஞாக் கிடைக்கிறது.

இவர்களையும் விட்டு விட்டால், அ. ந. எந்தசாமி, மஹாவீ ஆகிய இருவர் மிஞ்சகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர்கள்: நெருங்கிய நடை புறவும் பினைப்பும் உடையவர்கள். எவ்விருவரில் எந்தசாமி யைப்பற்றிப் புதிய தலைமுறை மினங்கு ஆகிமகை எதுவும் தெரியாது. இலக்கியத்தின் பல வேறு துறைகளிலும் அவர் கைவைத்துப் பார்த்திருக்கின்றார். சிறப்பாக அவர் யார்? கவிஞரான்? சிறுகால ஆசிரியரான்? நாவலாசிரியனா? நடக் எழுத்தானானா? என்று திட்டமாக அனங்காட்டுவது சிரமம். இவற்றுள் எந்தக் துறையிலும் ஆழமான, துலக்கமான கோடுகள் எதையும் அவர் கிறியதாக நாம் சொல்ல முடியாது. எந்தசாமி தன் ஆரயப்காலங்களில் முற்போகிக்குச் சிந்தனையில் ஆழமான பற்றுக்கொண்டிருந்தார். அதே காலத்தினால் முற்போக்குத் திருத்தோட்டங்களைக் கொண்ட குறிப்பிடத்தக்க கிலை கவிதைகளை எழுதினார் என்பதைத் தவிர இங்கைக் கவிதையில் ஒரு நிலையான - ஆதர்சமான செங்காலக்கைச் செலுத்தியவர் என்று அவரையும் நாம் கொள்ள முடியாது

இறுதியாக மின்சுபவர் மஹாகவியே. மறுமலர்ச்சிக் காலத்தில் தோட்டக் நிலையில்

இருந்து மரணிக்கும் வரை சுமார் முப்பது ஆண்டு கௌலமாக அவர் தேக்கமின்றித் தோடர்பாகக் கவிதை எழுதி வந்திருக்கின்றார் ஈழத்தைச் சிறப்பாக எடுத்துக் கொண்டாலும் சரியே - தமிழ் நாட்டை உள்ளடக்கினாலும் சரியே - தமிழ்க் கவிதைவரலாற்றில் காப்பொடுளிலும் - கனையாக்கத்திலும் முற்றிலும் நவீனத் தன்மை வாய்ந்த ஏராளமான படைப்புக்களை அவர் ஆக்கியுள்ளார். அவருக்குப்பின் ஞாக் அவச் சாமுக காலத்திலேயே - இரண்டு தசாப்தங்களில் தோன்றிய இரண்டு தலைமுறையினர்களில் - அவர்களின் போக்குவரை நோக்கும் ஜெவ்வேஸ் வகைப்பட்டவைகளாக இருப்பினும் - மஹாகவி ஒரு கணிசமான அனைவு செல்வாக்கங்களை செலுத்தியுள்ளார்கள் பகைதநாம் காட்ட முடியும். பெரும்பாலும் இன்றைய ஈழத்துமுன் வைக் கவிஞர்கள் எல்லோரும் தங்கள் வளர்ச்சியின் ஏதோது பட்டத்தில் மஹாகவியினால் வை

ரப்பட்டுள்ளார்கள் - அவரை ஆதர்சமாகக் கொண்டுள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் 'மஹாகவி' இலக்கைக் கவிதையின் பல பிரதான போக்குவரை நெறிப்படுத்திய வலுவான சக்தியாக சரியாக இன்னனைப்பட்டுள்ளார்' என இது பற்றி முருகையனும் ஒரே இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எந்தங்கையில் பார்த்தாலும் ஓர் ஜிறுதி ஆய்வில் ஈழத்தின் தற்காலத் தமிழ்க்கவிதை மரபைத் தோற்றுவித்து அதனே ஒர் எல்லைவரை வளர்த்து வளம்படுத்திய பெருமை மஹாகவி யையே சாரும். மஹாகவியைப் பற்றிய விமர்சனக் கண்ணேட்டங்கள் எந்தவகையானதாக இருப்பினும் ஒரு வரலாற்று நிழம்புண்மை என்ற வகையில் ஈழத்துத் தற்காலத் தமிழ்க்கவிதையின் ஒன்னேடு மஹாகவியே என்பதை பாரும் மறுத் துரைக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

தமிழ்முது சந்தா விபரம்

தனிப்பிரதி	60சதம்
------------	--------

ஆண்டுச் சந்தா	3 ரூபா
---------------	--------

தமிழ்முது விற்பனை செய்வதற்கு
இலக்கையடங்கிலும் விநியோகஸ்தர்கள்
தேவை.

தமிழ்முது - சரவணை, வேலனை.

மணக்கோலம்

சாகித்திய மண்டலத்தினர் இந்த முறை தாங்களாகவே தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டு விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த இரு வருடங்களைப் போலவ்வாது இந்த முறை பரிசீலிப்பு நேரமையாக, பரந்துபட்ட முறையில் நடை பெற்றிருக்கிறது என்று படைப்பாளிகள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. இந்த முறை சொக்கன், சு. வே. டானியல், கைலாசபதி போன்ற முத்த எழுத் தாளர்கள் பரிசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “பொப்” இசைபற்றி கருத்தரங்கு ஒன்று தேவிலைப் பிரசாரச் சபை மண்டபத்தில் நடை பெற்றது. இக்கருத்தரங்கில் சில்லையூர் செல்வராசன், எச். எம். பி. முகைதீன், ஆ. சண்முகதாஸ், இந்திரபாலா ஆகியோர் பங்கு பற்றினர். கருத்தரங்கிற்கு டாக்டர் இந்திரகுமார் தலைமை வகித்தார்.

“வீசுகேசரி” நிறுவனத்தார் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை அவ்வப்போது நிறுவிக் கொண்டு அருகிருர்கள் என்பதை இப்பத்தியில் முன்பு பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறேன். ‘ராணி முத்து’ பேல் இப்பொழுது மாதங் ஒரு மலிவுப்பதிப்பு நூல் வெளியிட்டு வருகின்றார்கள். அண்மையில் புயலுக்குப் பின், விடிவை நோக்கி, மனக்கோலம் ஆகிய புத்தகங்களை வெளியிட்டுக்கிறார்கள்.

கொஞ்சக்காலம் தமிழ் நாடகம் ‘ப’ என்றிருந்தது, எங்கு பார்த்தாலும் ‘பொப்’ மயம் தான் நீண்ட நாடகளின் பின்டு எழுத்தாளர் பிலஹரியின் மூலக்கதையைத் தழுவி ‘பாசச் சுமை’ என்ற நாடகத்தை அரங்கேற்றினர் கௌலாலயத்தினர். இதுவொரு தரமான நாடகம் என்று நாடகராட்சர்கள் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகிறது.

இந் ப் பருவத்தில் ஏ. ரி. பொன்னுத்துரையின் ‘பாட. சால நாடகம்’, இளம் மூல்லை, கோணேஸ்வரம் போன்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.



வாத்தியார்

பத்து வருசம் கல்யாணம் செய்து
 பத்தரை மாற்றத் தங்கம் போன்று
 எட்டுக் குழந்தைகள்
 இளையவனுக்கு 'இப்ப' ஆறுமாதம்
 எப்படியப்பா?
 இருநாற்றிச் சொச்சம் எடுத்து
 வாடகை கூட்டி
 தின்று உடுத்து சொகுசு பண்ணி
 குடும்பம் நடாத்துகிறீர்?
 அது ஏன் பேசுவான்
 எட்டுக் குழந்தைகள்
 எனக்கே வேண்டாம்
 இரண்டே போதும்
 இது தான் முன் திட்டம்
 வேண்டாம் என்றால்
 கடவுளும் தருகிறார்
 நான் என்ன செய்ய?
 குடும்பக் கட்டுப்பாடு நடாத்தும்
 விஞ்ஞான உலகில்
 'பி. எஸ். வி.' படித்த
 விஞ்ஞான வாத்தியார் அவர்!

- தாரணி

சோறு

— சோமன்

(1)

ஜிந்துலாம்படிச் சந்தி யிலிருந்து, பிரியும் அந்த ரோட்டில் நங்கைக்கடைகள் ஜவுணிக் கடைகள், அச்ச கங்கள் போன்ற வியாபார ஸ்தலங்களைக்கடந்து, ஒரு நூறு யார் தள்ளிப் போன்ற, மூதாண்வருகின்ற சந்தியின் இடப்பாகத்தில், பழைய காலத்தை நினைவு நுத்தும் சின்னமாக சண்ணையுப் பூச்சுகள் கொட்டுண்டு, அலங்கோல் நிலையில் ஒரு கட்டடம் இருக்கிறதே. சொறி பிடித்த நாய் போல, அது தான் அந்த பிராந்தியத்தில் முதல் ஆரம்பித்த ஹோட்டலாகும்.

அதை வசதிகளோடு, பிரியாணி, 'பிரேரய்ட் னை றஸ்' போன்ற மேலை நாட்டு உணவு பார்த்தங்கள் கொண்ட மிலிட்டரி ஹோட்டல் அல்ல அது. சுத்த சைவச் சாப்பாடு வழங்கும் சைவக் கடையாகும்.

அந்த ஹோட்டலைக் கொழும்பில் ஜப்பான் காரன் குண்டு போடு கின்ற காலத்திற்கு முன் பிரேரய்ட் நிர்வாகத்து வந்தவர் பழைய யாண்டி என்பவர். அவர் சாப்பாடு போடும் போது நாலு பாண்டு சம்பாதி க்கத் தான் வேண்டும். அத் தோடு தன்னை நம்பி வருகின்றவர்களுக்கு வாய்க்கு இதமாக, புனிதமானசாப்பாடு பரிமாற வேண்டுமென்றநல்லென்னாக்கொண்டவர். தன் கையாலேயே உப்புளிபார்த்து ஆரத்தை ஆக்கிப் போட்டுக்கொள்வதில் அவருக்கோர் ஆத்மதிருப்தி அந்த இதயதாகமும் நீண்ட நாளுக்கு



சுட்டற முடியாமற் போயிற்று. இந்தியாவி விருந்து வந்திருந்த அவரின் 'வி சா' காலாவதி யாகியபோது அங்கு கட்டமைபார்த்த நந்தையா பிள்ளையிடம் நண்றிக்கட்டஞக்கக் கடையைக் கொத்துவிட்டுக் கப்பல் ஏறினார். இவையெல்லாம் மனக்குளத்தினில் அமிழ்ந்துள்ள பெண்ணம் பெரிய கடைகள்

கந்தையாபிள்ளையரும் கடையைப் பார மேற்று “லட்சமி பவான்” என்று இருந்த விளப்பரப்பலகையை மாற்றி ஆணந்தாரெஸ்டாரன்ட் என்று தன் மகனின் பெயரை மாட்டிக் கொண்டார். பழனியாண்டி ஒரு கையாலேயேசமைத்துப் போட்டதை இன்று நாலு சர்வர்கள், சமையல்காரர்கள் என்று அந்த ஹோட்டிலில் ஏராளமான பேர். கந்தையாபிள்ளையருக்கு, பழனியாண்டி போன்று பொறுப்புணர்ந்து, வாய்க்கிதமாக வரடிக்கைக் காரர்களுக்கு ஆக்கிக்கொடுக்கவேண்டுமென்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையான உந்தப்பட்டவராவர். குறுகிய

காலத்துக்கிடையில் அவர் ஒரு பெரிய புள்ளியானது மல்லாமல் கார், நாச்சாரத் தில் ஒரு கல் வீடு, தோட்டங்கள் அது இது என்று யாழ்பாணத்திலும் கொழும்பிலுமாக ஏராளம் சொந்தமாயிற்று.

இப்போது பழைய பழனியாண்டியை நினைவு கூர்ந்து அந்தக் ஹோட்டலுக்குக் கூட்டம் சேரும் எந்த நேரமும் விழிம்புலகச் சூழ்நிலைகளுக்கேற்ப அதுபறபரப்பாகவே இருக்கும்.

“இஞ்சால் சோறு....”

“ஏய் தம் பி முன் மேசைக்குத் தண்ணி வை”

“தயிர் ஒண்டு...”

ஏன்றா கெதியாக இலையை எடுத்து மேசையை துப்புரவாக்கு....”

அதோ அந்தக் கணவான் சாப்பிட்டு எழுந்ததும், அந்த எச்சில் இலையை இரண்டாக மடித்துக் கூக்கிக் கொண்டு ஓடிஓடிச் செல்கிறானே ஒரு சிறுபசலை அவனைய் போன்று தான் முதலாளிகந்தையாபிள்ளையரும் இதே கடையில் எச்சில் இலை தூக்கி, பரிமாறு

பவராகப் பணிபுரிந்து முதலாளி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர்.

கல்லாப் பெட்டியருகே பரமாஸ் வேட்டியைமடித் துச் 'சண்டிக்' கட்டாகக் டெட்டி வெற்றுடம்பில் குத்திநிற்கும் நெஞ்சு மயிரிக் கற்றைகளுக்கிடையில் தங்கச் சங்கிலி தவழ்' கடையை அங்கு மிங்கும் நோட்டம் விடுகிறூர் முதலாளி மாருக் கேற்ற கண்ப் பார்வை யோடு....

சாப்பிட்டு எழுந்த அந்தக் கணவானும் கைகளை அலம்பி, கம்பியில் தொங்க விடப்பட்டிருந்த கடதாசித் துண்டுகளை எட்டி இடுக்கி, கைகளையும் முகத்தையும் அழுத்தித் துடைத்த வாறு ஒரு பத்து ரூபா நோட்டை மேசை மேல் வைத்துக் கொள்கின்றார்.

முதலாளி கந்தையாயில் ஜையருக்கு வாய் கொள்ளாத சிரிப்புவாய்க்குள்ளே குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச்சாறு பேசும் போது வெளியில் தெறிக்காதவாறு மோவாயை உயர்த்திச் சாவதானமாக 'ஜீயா, அசல்பசு மாட்டு நெய் இருந்ததே, நீங்கள்

சாப்பிடவில்லையா?' என்றார்.

முதலாளி அந்தக் கனவான் மீது ஊழைப் பாசம் கொண்டதற்கு அர்த்தமில்லாமலில்லை. விட்டுவைத்தாரா?.... அந்த ஹோட்ட வில் சாதாரண சாப்பாட்டுக்கு முன்று ரூபாய், நெய் எடுத்துச் சாப்பிட்டால் மூன்றுரூபா ஐம்பது சதம். நெய் எடுத்துச் சாப்பிட்ட இந்தக் கணவானுக்குப் பரிமாறுபவன் முன்று ரூபா ஐம்பது சதத்திற்குப் பதி லாக மூன்று ரூபா போட்டிருக்கிறான். ஐம்பது சதம் சுளையாக நட்டக் கணக்கில் போடவேண்டிய தாயிற்றே என்பதுதான் அவர் பேச்சின் உள்ளாந்தரம்.

அந்தக் கணவானும் உண்மையைச்சொன்னார். 'நெய்தான்சாப்பிட்டனான் வழக்கந்திலும் பார்க்க இன்றைக்கு மிக நன்றாக இருந்தது' என்று.

முதலாளிக்குக் கோபகுமுன்னிட்டுக் கொண்டது. 'இது யாரப்பா பில்போட்டு?' அவர் பேச்சில் அனல் தெறித்தது.

சாப்பிட்டவர் உரிய
பணத்தைக்கொடுத்துவிட
டுக் கடைப்படிகளில் இறங்
கியது தான் தாமதம்,
கடைச் சிப்பந்திகள் மீது
முதலாளி திருப்பள்ளி
எழுச்சி பாட ஆரம்பமா
னார், “சுந்தரமா இந்த பில்
போட்டது?.... உன்வீட்டுப்
பணமாக இருந்தால் இப்
படியெல்லாம் செய்வியா?
ஆற்றையோபணம் தானே
எப்படிப்யோன்னும் உனக்
கென்ன, என்ன?.... இப்படி
நாலுபேருக்கு ‘பில்’போட்
டுக் குடுத்தால் நான்கடை
யை இறுக்கிப் பூட்டிக்
கொண்டு வந்த வழியைப்
பார்த்துப் போக வேண்டியது தான்....’

முதலாளியின் கடுசொற்
கள் சுந்தரத்துக்கு வைவ
தாகவே இருந்தன தலை
யைக் கீழே தொங்கப்
போட்டுக்கொண்டு, குற்ற
வாளிக் கூண்டிலே நிறுத்
தப்பட்டவனுக நின்று
கெண்டிருந்தான் அவன்.

முதலாளி, ‘கணக்கப்
பிள்ளை! இவங்களையே இப்
படியே விட்டு வைத்தா
ஒரு காலமும் உருப்பட
மாட்டாங்க.... இந்தமாதச்
சக்பளத்தில் சுந்தரத்துக்
குக் குற்றப்பணமாக பத்து

ரூபா கணக்கில் எழுதி
விடுங்கள்....’ என்றார்.

சுந்தரத்துக்கு நெஞ்கை
‘பக்கென்றது. பத்துரூபா
விட்டு என்றால் அவனைப்
பொறுத்தமட்டில் பத்தா
யிரம் ரூபாவுக்குச் சமங்கை
இருந்தது. ஒரு கண்தெரி
யாததாய், அந்தத்தாய்க்கு
வேளா வேளைக்குச் சோற்
றில் நாட்ட மில்லாததால்
டாக்டருடையஆலோசனை
யின் பேரில் தோடம் பழங்கு
களும் முட்டைகளும் தான்
சாப்பாடு. அதுவும் பற்றா
மல் பிறந்துஅறுமாதமான
பச்சைக் குழந்தை ஒன்று.
அவனுடைய காலக்கஷ்டமோ,
தாய்ப்பால் இல்லா
ததினால் வாரத்துக்குக்
குறைந்தது வெண்டும்
இரண்டு ஏட்டிப் பாற
பேணி. இத்தியாதியோடு
மற்றப் பிள்ளைகளின் சாப்
பாடு, பள்ளிக்கூடச்செலவு
போன்ற கஷ்டங்களையும்
ஒரு கணம் மறந்து, கடை
யை விட்டு விலகுவோம்
என ஒரு வைராக்கியழுதி
அவன் மனதில் எழுந்தது.

அவன் தான் அந்தக்
கடையை விட்டு நீங்கினாலே
அவனை நம்பியிருக்கும்
அந்த ஜீவன்களுக்கு யார்
சாப்பாடு போட்டுக்கொள்

வது? சட்டைப்பை பயில் அன்று வந்திருந்த மனைவி யின்கடிதம் அவனைப்பார்த் துக் கெக்கலி கொட்டிச் சிரிப்பது போன்றிருந்தது.

‘வாற தைப்பூசத்துக்கு ராஜி பள்ளிக்குப் போப் போரு....உச்சர்மார் வெள் ணைத்துணியில் கவுன் தைக்கச் சொல்லியிருக்கினம்.... ‘டை’யும் கட்டிபோப் போற தெண்டையிக்க அவவுக்கு இருக்கிற பெருமிதம் எண்டாசொல் விக்கொள்ள ஏலாது....அவ இருந்திட்டுச் சொல்லுவா புந்தகம் சிலேற்றுப்போடு றதற்கு ஒரு ‘பாக்’ வேணு மம்மா.... தொப்பி, கால் மேசு, தண்ணி கொண்டு போறதுக்குக் கூசா, அது இதெல்லாம் வேண்டித்தர வேணும் எண்டு ஒரே ஆக்கினைப்படுத்துவா, நானும் எல்லாம் அப்பா வேண்டிக் கொண்டு வருவார். பேசாமல் போய் இரு என்று சொன்னபிறகுதான் ஒரு மாதிரி நிம்மதியாக இருக்கும். முளைக்கமுந்தி ஸ்டைடு புடிப்பட்டுப் போச்சு.... என மோ பிற்காலத்தில் எவ னுக்குத்தான் கட்டி அடிக்கப் போறமோ— அவ

வின்ர எண்ணத்துச்கு ஓர் எஞ்சினியர்.... டாக்குத்தர் அப்படித்தான் வேலு மெண்டு நிப்பாள் போல இருக்கு... அதை விடுங்க கோயில் குளத்துக்குப் போறதுக்கு எனக்கு ஒரு ஆமான சிலை இல்லை. ஒண்டை வைச்சக்கொண்டு எத்தனை நாளுக்கென்று தோச்சுத் தோச்சு உடுக்கிறது.’

‘சரி சரி சுந்தரம், இனி மேல் என்றாலும் வேலையை ஒழுங்காகப் பார்... சொதி முடிஞ்ச போச்சு கொஞ்சம் சுடுதன்னிடை விட்டு சமாளிச் சுக் கொள். என்ற முதலாளியின் சப்தத்தால் மனைவியின் கடிதத்தில் இலயித்திருந்த சுந்தரம் இயந்திரமாகின்றன. அதன் பின் அவருடைய வாய்களிலிருந்து உதிர்கின்றன

“முன் மேசைக்கு மரக்கறி...”

‘தயிர் ஒண்டு...’

‘சாதம்...’

கூட்டல் பழையபடி பரபரப்புக் கொள்கிறது.

ஆலந்தா ரெஸ்டாரன்ட் முதலாளி கந்தையாபிள் லோ அவர்கள் ஒரு விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாகப் போயிருந்தார்கள் விழா பண்ணிரண்டு மணிக்கு முந்தி முடியும் வந்து அமைதியாகச் சமைக்கலாம் என்று திட்டமிட்டுப் போயிருந்த நயபதிகள் மாலை இரண்டே காலமணிக்குத்தான் வீடு திரும்பி ஞார்கள்.

பண்ணிரண்டு பணி எல்லாவும் முதலாளிக்குப்பசி தானுங்கே கிளாந்து கொள்ளும். சிறு வயதிலிருந்து இல்லாகி கொடுமையாக காலைச்சாப்பாட்டை நிறுத்திய வர், அதைக் காலக்கிரமத்தில் பணமும் குவிந்து கொள்ள, ஒரு நாளிகம் மாதிரி பரிச்செய்த்திடு கொண்டு வந்து விட்டார். பசியினால் ஈசிச்சேரில் கருண்டுவிழுந்து கிடந்த அவர் நிலையைக் கண்டு அவர் மனைவி மீண்டுமியம்மாளி ‘எக்ன’ இனிச் சமைச்சுச் சாப்பிட நேரம் பத்தாலு...இண்டை ஒரு நாள் மாத்திரம் எங்கட கண்டயின் எடுத்துச் சாப்பிடுவது என்னுளி:

கந்தையரும், “மீனா இவ்வளவுக்கு உண்க்குப் பஞ்சி புடிச் சிட்டோ... நாலு நாளுக்குப் பசி கிடந்தாலும் கண்டச் சாப்பாட்டை ஆரு தான் சாப்பிடுவான்... அதின்ற அருமைதெரிஞ்சால் இப்படியெல்லாம் கண்டப்பியா?... உட்புப், புளி

எண்டது துப்பரவாக இல்லை பழிஞ்சு தேங்காப் பூவில் சட்டனி சரிப்பண்ணச் சொல்லி விட்டு நானே வந்திருக்கிறேன்... இங்கைப்பட்டு வெளிகரைத்தில் ‘சினி’ சம்பால் சரிப்பண்ணி வைச்சிருக்கிறேன்க... வந்த வெங்கரையின்மீதும் அழுகிப் போச்சு... அதைச் சீப்பராகத் தட்டித்தான் இப்பசம்பால் நடக்குது... ‘ஏதோ மனத்துக்குளி அருக்குளித்தவரை போன்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நல்ல வேளை அவருடைப் பேச்சு, வந்த இரண்டுபேரின் கொதுகளில் விழாமற் போன்று விழுதிருந்தால் கண்ணியமான மனிதர் கந்தையாபிள்ளை அவர்களின் மரனம் பப்பல் ஒத்தியிருக்குமல்லா?... டெவுளி தாங் காப்பாற்றினார்.

வந்தவர்கள் மனைவியை அண்ணசத்திர தரிமகரித்தாக்கள் ஒரு காலத்தில் பொன்னும் பொருளும் குவிந்திருந்த போது வருடம் முழுவதும் பொருளைப் பாராது வந்தேசருகு அன்ன மிட்டு அக மகிழ்வரச அனுப்பிய வர்கள். நாளைடைவில் அவர்களிடமிருந்த பணம் கொற்று போக வரும் ஊராக நிதி சேர்த்து அந்த அண்ண சத்திரத்தைப் பரிபாலிக்க வேண்டிய நிலையாயிற்று.

தரிமகரித்தாக்கள் முதலாளி கந்தையாபிள்ளையிடம் நிதி

சேர்க்கும் பட்டியலைக் கொடுத்து ‘ஜியா, உங்களிடம் நான் கண்ணார் உதவி கோர வந்திருக்கி இரும். அதைகும் புண்ணியம் சம்பந்தமாக எங்கெட சுத்திரத்துக்கு இவ்வளவு காலமும்ஊரில்சேசுத் துச் சாப்பாடு போட்டோம். இனி மேல் ஏலாத் நிலையாப்போயிற்று, நீங்க ஆறு மாதத்துக்காவது பொறுப்பேற்று இந்தத் தருமத்தை செய்விங்க என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்... என்றார்கள்.

முதலாளி, ‘இது தானா?... ஒரு வயிற்றுக்குச் சொறு போடு வதற்கு நான் முந்தின பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமல்லாயா?... ஆறு மாதத்துக்கள்லாரு வருடத்துக்கு என் பொறுப்பில் அவிச்சப் போடுறவுக்கு ஒழுங்கு செய்கிக்கிறேன், சரி போதுமா?...’ என்றார்.

நீங்க தரிமகரித்தங்கள் அவமகிழ்வோடு விடை பெற்றுச் சென்றார்கள்.

(3)

அழகமையிலும் பார்க்க இன்று முதலாளி கந்தையாபிள்ளையரிக்குண்ணியத்தாக்கமனோன்மணி அன்னசத்திரத்தில் தேராலத் தோடு அவிக்கெந் தொட்டுக் கிட்டார்கள். மற்றைய நாட்களிலும் பார்க்க மூன்று மூட்கை அரிசி, நல்ல நல்ல மரக்கறி வகைகள் என்று விசேஷமாக இப்படி ஒருநாளும் அங்கு தங்கள்

கும் அநாகைநள் தொகையாக அவித்துப் போட்டதைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.

சுத்திரத்தில் நீண்ட நாட்களாக வசிக்கும் ஒரு வயோதிப்பி வந்து, தாம் கர்த்தாகவைப் பார்த்து, ‘இன்டைக்கு எந்தப் புண்ணியவர்கள் அவித்துப் போடுகிறார்...’ என்றார் வியந்தவராறு சொழுப்பில் கைட வைத்திருக்கும் கந்தையாபிள்ளை என்பவர் கான் கிந்தக் கைங்களியத் செய்தவர்...’ என்று சொல்லிக் கொண்டுக்கும் போது ஸ்ரீமாண் கந்தையாபிள்ளை அவர்கள் தனது காரில் அன்ன சுத்திரத்துக்கு முன்பாகக் கீழ்ப்பிரமாக வந்திருந்திருந்தார்கள்.

அங்கு நிரந்தரமாக வசிக்கும் அநாகைநள் ஓடிப்போய்அவரை மகிழ்ச்சிப் பெருக்கினால் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

‘தருமவாகி, நீங்க நித்திய ஆடுளோடு வரம் வேணும்...’ என்றது ஒரு குரல்.

‘பிள்ளைகளுட்டி பெத்து சந்தேக ஷமாக இருக்க வேணும்...’ என்றது மற்றக் குரல்.

ஏதுபின் அவர் நாக்கொடை கொடுத்ததற்கு அத்தாட்சியாக சுத்திரத்தில் நீங்கையாபிள்ளையர் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் பேசுது ஒரு புகைப்படம் தட்டப்பட்டது.

(4)

அடுத்தநாட்ட காலைத் தினசரி யில் முதலாளி கங்கையாபிள்ளை சாதம் பரிமாறிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளி ரகியிருந்தது. அதன் கீழே ‘சமூகசேவையாளரும், கொடை வள்ளலுமான...’ என்ற ஊர்த்தைகளும் பிரயோகிக்கப் பட்டிருந்தன. ஆனந்தா ரெஸ்டாரன்டில் வழுவையாகச் சாப்பிடும் சோம சேராத்தின் கண்ணில் பட்டது. அவன் தன் நாய்பன் சிவராசாவைப் பாரித்துக் கேட்டான். ‘இவர்களைவிட்டார்களா?...’ என்று...

சோமு சிரித்தவாறு, ‘சட்னிக்குப் புழிந்த தேங்காப்படு பழைய சேரற்றில் தோடை... பழுதலைடந்த மரக்கறி... அதிகம்

வயிறு நிரங்ப சாப்பிடக்கூடாது என்பதற்காகச் சோற்றுக்குள் பாக்குப் போட்டு அவித்தல்... இப்படியே அரைவயிழ கால் வயிறு என்று பட்டினி போட்டு அனுப்புக் கிலங்களெல்லாம். ஆயிரம் மூட்டைதான் அவிச்சுப் போட்டாலும் அந்தச் சோறு தருமா பேருமா?... சரங்டி உழைக்கும் பணங்களைப் பேருவிக் கும் புகழுக்கும்கொடுக்கும் இது நைய தர்மவாசிகளே இவரிகள் புரிந்ததா?... என்று.

சிவராசா பேசாது இருக்கிறான். கந்தையாபிள்ளை போல் குரூரின் தகிடுத்தங்கள் வவனுக்கும் புளிந்து. தருமத்தின் ஒளி பிறந்தவிட்டதோ?... இந்தச் சோறு கந்தையாபிள்ளையருக்குத் தந் தருமா போடுமா?... சிவராசா, மனதில் எழுந்த வினா ஏக்கு விடை காலைத் துக்க வரயங்கின்றா.

அட்டையில்

செ. கதிர்காமநாதன்

தேசிய புத்தகஞ்சிருத்திச் சபையினர் அமரர் செ. கதிர்காமநாதனின் ‘நான் சாகமாட்டேன்’ என்ற தொகுப்பு நூலுக்குரிய முகப்பு ஒவியத்துக்கு 1972ம் ஆண்டுக்கான பரிசைக் கொடுத்திருக்கிறார்கள். ஒவியத்துக்கான பரிசை ஒவியர் மொருயில் பெற்றிருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் நாமும் ‘கதிரை’க் கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். சர்வதேசநோக்கில் கதைகள் படைத்திருந்த

கதிர் சர்வதேச அளவில் பல சிருஷ்டிகளை சிருஷ்டித்து புகழ் பெறும் அளவுக்கு முன்னேறி வந்த பொழுது காலன் அபகரித்தது நமது இலக்கிய உலகிற்கு மாபெருமிழப்பாகும்.

கதிர் அவரின் கதைகள் மூலம் நம்மிடையே இன்றும் வாழ்கின்றார். அவரின் மற்றைய படைப்புக்களை புத்தக உருவில் கொண்டுவர, எமது எழுத்துவகம் முன்வரல் வேண்டும்.

கூட்டுக்குள் வாழுகிறோம்.

கொள்கை வயிரக் கற்

கோட்டை என நஷ்பிக் கொடுகி, அரைக்கன் முடி
நீட்டி நியிரும் நினைப்பும் விருப்புமின்றி...

கூட்டுக்குள் வாழுகிறோம்.....

குளிரோ தடுநடுக்க

வாட்டும் பசி உள் வயிற்று நெஞ்சுப்பாய் வெதுப்ப
மோட்டுத் தனத்தின் முழுப்பிபாருனை உள்ளது

சாட்டுக்கண் தேடிச் சளரப்பி அளரப்புகிறோம்

கேற்றுக்கும் அப்பால், கிணற்றுதியில் நிற்கின்ற

தோழர்களைப் பார்த்துத் துவீந்து சில சொற்பேசி
வாழ்வியலைக் கொஞ்சம் வளர்த்து விரிக்க என்னை
யாரோனும் சற்றே இரண்டோர் அடியெடுத்து
வைப்பதனைக் கண்டால் வயிதெரிந்து குத்தாடி

— எட்டப்பா — என்போம்

— எட போடா சீ நீ சா —

என்ற வகையில் இழித்துப் பழித்திடுவோம்

கொஞ்சறு விடவுமே தெண்டிப்போம், கூடுமென்றால்!

அப்பால் வெளியில் ‘அவர்களுடன்’ நால் கந்தாக
எங்களுக்கும் தங்களைப்போல் இப்ப துங்பம் உள்ளதனை
எங்களுக்கும் வாய்கள், ழிரண்டிரண்டு கைகள், தலை
எங்களுக்கும் தாய்கள், இரண்டிரண்டு கண் வயிறு,
தங்களைப்போல் உள்ளதனைச் சற்றே நெஞ்சுக்கமாய்க்
கரண்பார்கள் அன்றே?

கலந்து புழுங்குளையீல்,

கூடி உழைத்துக் கூழ்ந்தை பெற்றுப் பேணுக்கையில்,
புத்தி தெளிந்து பொதுமை உறல் நல்லதன்றே?

இத்துப் பணிகள் ஒரு சில நாம் மேற்கொண்டு

சித்தி பல கண்டால்,

சிறு சில்லறை பிசுகைத்

தக்கப்படி தீர்ப்பதற்குச் சந்தர்ப்பம் வரய்க்கும்கூரோ?

இத்தனையும் என்னும் எழுச்சி-விழிப்பில்லாமல்

கூட்டுக்குள் வாழுகிறோம்.

கொள்கை வயிரக் கற்

கோட்டை என நம்பிக் கொடுகி,

அரைக் கண் முடி,

நீட்டி நியிரும் நினைப்பும், விருப்புமின்றி

சிங்கள நாவலும் அதற்கேற்ற சுயேச்சையான விமரிசனமும்

மார்த்து வீரமசிலஹ—தமிழிடீ : எஸ். எம். ஜி. பெஸ்தீ

(I)

'சிங்கள நாவல் மேலை நாவலின் தொடர்பாற் பிறந்தது' என்ற கூற்று ஆய்வுக் குரியதேயன்றி தருக்க ரீதியான முடிவாகாது.'தொடர்பாற் பிறந்தமை' ஒரு சொற்றொடர்காரும்; அலங்கார உத்தியாகும். தாயின் கருவிற் குழந்தை உருவாகிறது. தாயினதும் தந்தையினதும் உயிரணுக்கள் அதனை உருப்படுத்துகின்றன. பெளதிகத் திரவியங்கள் திரண்டுவனர்ந்து உயிர்ப்பொருள் பிறக்கிறது. இயற்கைக்கு மாருள பிறப்பு ஆத்மீக வியலுக்கும் தேவதைகளுக்கும் உரிய உயிர்களது பிறப்புப் பற்றிய தருமத்துக்கு முரணை ஆதாரமற்ற நம்பிக்கையாகும்.

சிங்கள நாவல் மேலை நாவலின் தொடர்பாற் பிறந்ததென்ற கூற்று ஆய்

வுக்குரித்தென்றேன். சிங்கள எழுத்தாளன் முதற் சிங்களநாவலை, தான் மேலை நாவலைப் படித்தமையாற் தனது சிந்தனையிற் பெற்ற சமத்காரத்தையும், சந்தர்ப்பத்தையும் கொண்ட மைந்த கற்பனையைப் பயன்படுத்திஎழுதினால்கூட சிறு காரணத்தை மட்டும் முதலாகக் கொண்டு பொதுப்படையாக சிங்கள நாவல் மேலை நாவலின்



தொடர்பாற் பிறந்தது. மேலைநாட்டினிறு கடன் வாடுகியது என்கின்றகை தருக்கத்துக்கு ஒவ்வாதது. அதைத் தருக்க ரீதியான தாக நிறுவ முடிவு அ

மொழியின் சொற்களைச் சோரப் படுத்துவத எல்லேயே.

சிங்கள நாவல் எமது குயேச்சையான படைப்பு என்பதைச் சொற்களைச் சோரப் படுத்தாமல் தருக்க முறைப்படி நிறுவ முடியுமென யான் நம்பு கிரேன். சிங்களநாவல் சிங்கள மொழியினின்றே பிற நத தெண்பது தருக்கரீதி யான கூற்றாகும். சிங்கள மொழி ஸராயிரம் ஆண்டு கணக்கு மேலாக மாறுதல் கணக்குட்பட்டு வழங்கி வருகிறது. அது சிங்கள இலக்கியத்துடனும் சிங்களவரது வாழ்வுடனும் இயைந்த தொடர்புடனே மாறி வந்துள்ளது. பொது வான் சிங்கள கலாச்சாரத் தை பாளி இலக்கியத்தினின்று குறிப்பாக ஜாதகக் கணதகளினின்று முற்றுக விலக்கிவிடலியலாது. சிங்கள நாடோடிக் கணதகளினின்று பிரித்து விடலியலாது. இவையாவும் ஒன்றினைந்ததே சிங்களக் கலாச்சாரம், படைப்பு ஆற்றல் உள்ள சிங்கள எழுத்தாளினாருவன்நாவ வில் மொழியைக் கையாறும் விதத்தாலும், பொருளும் உணர்வும் புலப்படு

மாறு சொற்களைப் பயனுறுத்தும் வகையாலும் சிங்கள இலக்கியமும், சிங்கள வரது வாழ்வு முறையும் அத்தகைய நாவலால் உருப்பெறுப். சிங்கள நாவல் பிறநாட்டிற் கடன் பெற்றதன்றி, எமழுடைய சுயேச்சா படைப்பாகும்.

ஸராயிரப் ஆண்டுகட்கு மேலாக ஈழத்துப் பெள திக, சமூகச்சூழலுக்கமைய மாறி வளர்ந்து வந்துள்ள சிங்களமொழி சிங்களவரது அழுகை, அவவலம், சுகம் துக்கம், வாழ்க்கை முதலியவற்றினின்று பிறந்த பொருளையும் உணர்வையும் கொண்டதாகும். இது வருமானம், இலக்கியத்தாற் சிங்கள மொழி வளர்பெற ருள்ளமையாலும் அது சுயேச்சையான இயல்புடைய மொழியாகும்.

சிங்கள நாவல் சிங்கள மொழியினது பரிஞ்ஞமையும் சிங்களவிலக்கியமும், அங்கள வாழ்வு முறையும் இனைந்ததாகும். எனவே அது மேஜைட்டி னின்று கடன்பெற்ற ஆடையணி, யோட்டார் வாகனம், மின்சாரம் போன்ற உபகரணமன்று. அது எமது சுயேச்சா மொழி, சிங்கள

வாழ்வு, அதன் சூழல் முதலாம் கருளிகளால் அமைக்கப்பட்டசீயேச்சாசிருஷ்டி ஆகும்.

(II)

'நாவல் நாடோடி'க்கு குறையாக நிகர்த்தது' என முதன்முதலிற் கூறியம்மே தத்துவாளியலாளர் பிரான்ஸ் பொஆஸ் என எண் ஞாகிரேன், இதுவரையில் ஆங்கில நாவல்களது பிறப்புப் பற்றிய ஆய்வுநாள்கள் முன்று நான்கு மட்டில் எழுதியுள்ள மேலைஅறிஞர்கள் ஆங்கில நாவல் அற்புதக் குறையைத் தகர்க்கும் முகமாகவே அதனை அற்புதக் குறையைத் தகர்க்கும் முற்றுக்கொட்டுகின்றனர். அற்புதக் குறையைத் தகர்க்கும் ஆதியதேவகசைகள் உயர்சமூகத்தினதும் உலகினதும் சிறப்பியல்களையன்றி சாதாரண பண்புகளை மதிக்க இடந்தந்த ஆத்மீக வாதத்தின் விளைவாகும். மக்களுடையதும் தனிப்பட்டதோரதும் விசேஷ குணங்களைச் சித்திரிக்க இடமளித்த ஆங்கில யதார்த்த வாதக் கொள்கை ஆங்கில நாவலுக்கு வழி வகுத்தது. அதில் சித்த

திரிக்கப்படுவது உயிர்வகுப்பாரது பொது வாழ்வன்று. பொதுசமூகத்தின் தனிப்பட்டதோரது புற அகப் பாத்திரங்களும், அவர்களது சூழலுமே. அதன் மொழி நடைஉயர்சமூகத்தினருடையது அன்றிப் பொதுமக்கள் வழங்கிய மொழிநடையாகும். பதினெட்டாம் நூற்றுண்டில் வளர்ந்த ஆங்கில யதார்த்தச் சித்தாந்தத்தாலேயே ஆங்கில நாவல் உருப்பெற்றது. ஆத்மீக வாதத்துக்கு முரணை அது பெளத்த யதார்த்தத்துடன் தொடர்புடையது. ஆங்கில யதார்த்த வாதம் பெளத்த நத்துவத்தைப் போலவே காரண காரிய விளைவு தனியாரும் அவரது சீயேச்சாவரிமையும் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

1 பெளத்த தர்மம் ஆத்மீகத்தை முற்றுக்கொடுக்கிறது.

2 காரண காரிய விளைவு அதன் அடிப்படையாகும்.

3 தன்னை ஈடேற்றுவது தானே; பிறர் ஈடேறுவது எப்படி?

முன்றுவது அம்சம் தம் மபதத்தில் இடம் பெறுவதாகும். இதனாலும் முதலிரு விடபங்களாலும் புத்ததர்மம் மேலையதார்த்தவாதத்துடன் ஒப்புமைகாண்றிறது. எனவே பெளத்தத்தைப் பொருள்களாகஅமைந்தமைதனிப்பட்டோரது அகவொழுக்கை தாபாத்திரங்கள் பற்றியக்கைகளே காரணகாரியத் தொடர்புடையசம்பவங்கள் அக்கைகளிற் பொருளாயின. பொதுமக்களால் வழங்கப்பட்ட மொழியையே புத்தபெருமானாகும் அடியார்களும் கைதகறும் பொருட்டுப்பயன்படுத்தினர், எனவே ஜாதகக்கைகள் அந்தக்கைகளை அன்றி கேள்வால்களை ஒத்துள்ளன.

நாடோடிக் கைகளையும் நாவகைளையும் ஒரு சேர ஒத்திருப்பனஜாதகக்கைகள், சிங்கள நடோடிக் கைகள், கிராமவாசி, அவளது மனைவி, கிராமத்தலைவர், நிலப்பிரயு, அறிஞன் ஆகியோரை நையாண்டிக்கு நஷ்டயனார்வுக்கு அல்லது அனுதாபத்துக்கு ஆட்படுத்துவன. சிங்க

களுக்கிராமீயக் கைகளை தெய்வ பலத்தாலன்றி, காரண காரியத்தால் விளைந்த யதார்த்தவாதமாகும் ஜாதகக்கைதாக ஓரதியனமனிதர்களதுஅகவொழுக்கப் பண்புகளை வெளிப்படுத்தும் பொருட்டுபுத்தபெருமானும் அவசதிச்டர்களும் வாழ்ந்தநாடோடிக்கைகளே,

புத்தபெருமானார் நால் வகைச் சத்தியங்களை தேடிக்கொண்ட முனிவரமட்டுமல்லர். சிரேஷ்ட இலக்கிய சிருஷ்ட கர்த்தாவுமாவார் என்பதற்கு ஜாதகக்கைகளும், அவரது போதனைகளும்சான்றுபகும், அவரது மொழி நடையைஅறிவுபூர்வமாக ஆராயுமிடத்து அவை சமய விலக்கியங்களாக அன்றி வாழ்வின் எல்லா அம்சங்களையும் காட்டும் அகவொழுக்கை இலக்கியங்களாக நிலைபெறும்.

(III)

சிங்கள மொழி. இலக்கியம், கலாச்சாரம் என்பன பத்தாக் காந்தாக்கு நூற்றுண்டு வரை பாளி இலக்கியத்தாக யதார்த்தவாதத்தை முத

வரக்கொண்டு வளர்ந்தன. இந்து கலாச்சாரமும் சமக்கிருத் இலக்கியமும் பன்னிரண்டாம் நூற்றுண்டிலிருந்து சிங்கள மொழி யையும் இலக்கியத்தையும் பாதித்து வரலாயின அது முதல் பெளத்த யதார்த்த வாதத்தினடியாக வளர்ந்து வந்த சிங்கள மொழி யிலும் இலக்கியத்திலும் அற்புத வாதப் புகுந்தது இதனால் சிங்கள இலக்கியத்தினது கலாச்சாரத்தினதும் தனித்துவமுகிக்கவாதினமும் அழிந்தன. அரசனவுக் காவியங்களை முதலாகக் கொண்ட அனியியல் செய்யுள் உரைத்தை யிலக்கியங்களை அளக்கும் அளவு கோலாயினது.

அது மட்டுமன்றி மேலை மொழி இலக்கியங்களை அறிந்தோர் மேலை விமர்சன அளவுகோலால் சிங்கள இலக்கியத்தின் திறமை முற்பட்டனர். தனித்துவமுடைய சுயேச்சா இலக்கியத்தையே அதற்கேற்ற திறனுய்வையோ கடந்த காலத்தையும், கலாச்சாரம் இலக்கியத்தையும், மேலை இலக்கியத்தையும் கண்முடித்தனமாகப் பின்

பற்றுவதால் படைத்து விட முடியாது. இவற்றைப் பெற்ற அறிவு மட்டும் எமதுபடைப்பாற்றலையும் திறனுயும், சக்தியையும் சுயேச்சையான முறையில் வளர்க்க உதவமாட்டா. அம் மூன்றும், அனுபவங்களாலும் பெறும் முதிர்ந்த அறிவை அனுபவ ஞானமாகக் கொள்ளவேண்டும்.

ஜாதவரிசை, தேரதேரி கதைகள், ஜாதகக் கதைக் கதைகள், சூத்திர உபதேசங்களையும் அவற்றின் மொழி நடையையும் ஆராய்வது தான் நவீன நாவல் விமர்சனத்துக்கும் காவிய விமர்சனத்துக்கும் உதிதமான அடிப்படை நியதிகள் பல வற்றைப் பெறலாம். அவ்விடப்படை நியதிகளைப் பயனுறுத்தக் கூடிய பகுத்தறிவாற்றலை மேலை இலக்கியமும் விமர்சனக்கலையும் சமஸ்கிருத இலக்கியமும் அணியிலும் சுயேச்சையான சிந்தனையாற்றலுடன் அனுகப்படும்போது பெறலாம்.

தேரதேரிக்கதைகள், ஜாதகவரிசை, ஜாதக கதைகள் பழைய சிங்கள உரை

தடையுடன் குறைந்த பட்சம் சிரேஷ்டமான பிரஞ்சு ஆங்கில ரூஷ்ய நாவலாசிரி யராதுநாவல்கள் இருபது முப்பதும் உயர்வான அறி வாற்றலுடன் அறியாத வொருவர் ஜாதக வரிசை ஜாதகக் கதை. நவீன சிங்கள நாவல்களை திறனுய வதற்கேற்ற பரந்த விமர்சன அறிவையும், நாவலில் சித்திரிக்கப்படுப் போன்ற மனிதர்களது வாழ்வுபற்றிப் புகட்டப்பட்ட உண்மைகளையும் உய்த்துணரவியலுமா

இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையின் பாடவிதானம் ஆங்கில உயர்குடி மக்களது வாழ்வின் உயர்வைப் பற்றித் தமது கலப்புக் கலாச்சாரத்துக்கேற்ப வளர்த்துக்கொண்ட 'பாவரசத்தை' பட்டதாரி மாணவர்களுக்குப்பயிற்றுவதாகவே உள்ளது. இவர்களுட் பலர் உயர் சமூக வாழ்வையே உயர்களை நயமிக்கதாகக் காட்டிச் சித்திரிக்கும், மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியர்கள் இரண்டு மூன்றுபேர்களுடைய சிருஷ்டிகளை விமரிப்பதற்காக எழுதப்பட்ட விமரிசன நூல்கள் பலவற்றை முதலாகக் கொண்டே விமரிசனங்கற்பிக்கின்றனர். இப்படி மட்டுப்படுத்தப் பட்ட அறிவுடன் சிங்கள

நாவல்களை விமரிசிப்பது ஆங்கில கலாச்சாரத்துக்கு அமையசிங்கள கலாச்சாரத்தை அளக்க முயற்சிப்ப தாகும் என்பது தவறு குமா?

(IV)

அநேகமரன் ஜாதகக் கதைகள் பெருளாமிசத் தில் நவீன யதார்த்தவரத நாவல்களை ஒத்துள்ளன. அவற்றின் நிகழ்ச்சிகள் காரண காரியத் தொடர்பானவை ஜாதகக் கதைகள் பலவற்றில் மிகவும் சுருக்கமான மொழிநடைகாணப்படுகிறது. அது லாபோண்டின், கரை லெரப் போன்ற பிரஞ்சு ரூஷ்ய உவமானக் கதைஞர்கள் தமது சிற்சிறு அங்கத்தைக்கதைகளைக் கூறுதற்குக்கையாண்ட சுருக்கமான நடையை ஒத்துள்ளது. எனினும் தித்வட்டு ஜாதகத்தில் பொட்டசன்னியரசியின் புற அகத்தோற்றத்தை விவரிக்க கையாளப்பட்ட நடை நவீன நாவலாசிரியரது நடையை ஓரளவு ஒத்துள்ளது.

மகஜ ஜாதகத்தின் மொழிநடை எண்டன் செகேரபின் நடையை நிகர்த்துள்ளது.

[தொடரும்]

ராமையா இந்தியாவுக்கு போகப் போறுன்

— நூர்ளீ சண்முகநாதன்

ராமையாவும் அவன் குடும்பமுக் குடினும் இரு கிழமையில் இந்தியாவுக்கு பேசப் பீடுவார்கள்.

அதற்குரிய கடைசி ஆயித்தத் திடல் ராமையாவுக்குவன் குடும்பமுக் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர்.

கடலையே பார்த்திராத அவன் மணவி பாப்பாத்தி, தோட்டத் திடல் பேசுமாதம் பெயர் பதிந்த மகன், வயதுக்கு வந்தமங்கள் மற்றும் சிகிஞ்சக் கிறுக்களாகிய சில துக்குமான நன் வாரிசுகளோடு ராமையா இந்தியாவுக்கு போக போகிறான்.

தோட்டத்தில் இப்படி எந்த ஜெயோபேர் ராமையா கை உப்பேல ஏற்கனவே கப்பவேறி விட்டார்கள்.

ராமையாவுக்கும் அவன்குடும்பத்தாரருக்கும் சென்ற சில நாட்களைத் தினம்-தினம் அந்தலையும் மேல் கணக்குலையத்திலும் ஒவ்வொருத்தர் விட்டிலும் ஒரே விருந்து தாங்கள்.

கேழி அடித்து 'கருப்பு' வெளி ளீ' போத்தல்களோடு விருந்தலிப்பதாக மூலம் நாமீ இனி தோட்டத்திடல்களைப் பார்க்கமுடியாது கடல் உடந்து போகிற ராமையா குடும்பத் திற்கு பிரிவுபசாரம் கொடுத்த கொண்டிருந்தனர்.

என்ன இருந்தாலும் சிறு வயது முதல் எந்தனை எத்தனைபோ ஆங்காள் அடை தோட்டத்திடல் அடை சூழலில் அவர்களது கடலுக்கங்களிலெல்லாம் ஒங்கிணை நிது ஒங்கருப்புரோசமுத்துவங்கள் வசமுந்துவிட்டு அவர்களை அந்த சூழலை எல்லாம் விட்டு விசர மற்றுத் திடல் மிக்காத ஒரு மன்னை நங்கி செல்வதெல்லாக் குதையிட அந்த தோட்டத்தை நட்டு வளரித்து பாதுகாத் தேவிலைகளையெல்லாம் மறந்து செல்வதெல்லாக் கண்டம்தான்

'கடலு கடந்து பேசற்களே எனக் கொரையே காலோ நம் பள பிரிச்சிடுச்சே... கொரையே

சில வயத்திலுள்ளவர்கள் ராமயானதை அவன் மனைவி மகளை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக்கூட அம்பிரினை தீர்த்துக்கொண்டிருந்தனர். அதை விரை அவனும்போது அவன் ஒடுக்கத்துக்கே அவர்களை பெரிதாக என்றால் செய்துகீட்டு முடியுமோகிறது.

ஶாஸ்யாரித்து இந்தியாவிக் கூரை இரத்த உறவான நம்மை மும்-மச்சா-னும் - பிள்ளைகளையும் வலிர வேறு சாதியிக்கி.

அதுவும்பட்டிக்கூட்டு சிரமமோக்கிறில் சிறு விவசாயத்தை நம்பிக்கொண்டிருக்கும் அவர்களை நம்பித்தால் ராமயாவும் புதப்படப் போகிறான். அவர்கள் ஆகரவில் ஆகுந்த கொண்டால் இந்த தன்மையையில் புதிய குடுப்ப உயர்வுக்கு-தன் நந்திகளில் வாழ்விற்கு அவன் அந்திவாரமிட வேண்டும்.

அவன் நம்மை அங்கிருந்த ஏதும் எழுதும் போதென்னால்

“அன்னோசு...இந்த பொறப்பு வை நாம ஒருந்தர, ஒருந்தர பாக்கமுடியது போல. நீங்களுக்கும் இருந்துகிட்டிருந்த எப்பிடி... எனக்கு வயச்கு வற்ற ஒரு மல்லிக்கு எம்மா கௌலேச இதையு இப்பிடிபே விட்டுவ வேச்சிகிட்டு இருக்கிறது. அன்னே மகை... அங்கமலை போல இருக்கிறப்பநா... எப்பிடி வேற சம்மதோ வெச்சிகிறது பெளவு... நம்ம உறவுமுள்ளதா

எப்பிடி... வளருறது... எதக்கிச் சுருக்கா ஒரு ஒழுங்கு பள்ளி கிட்டு வந்திருங்க... மத்தா எல் வாபெறவு பேசிகளோ... கண்ண முடிறுதல்கள் அன்னைச் சிய பாக்கூட்டதா குடுத்து வெப்ப ஜே என்னமோ...”

என ஏதாவது எழுதாமல் இருக்கமாட்டால் இருக்கும் முடியாத தாம்.

கிள்ளை சிறுசக்காலங்கள் இது தான் வாழ்க்கை இது நான் என உணர முடியாத பகுவத்திலே நன் நத்தையோடும், வேறு சில கிராமத்தவரோடும் ராமயா இலம்கைக்கு வந்து விட்டான். வந்ததை பற்றி, பிறகு தன் நந்தையோடுபட்ட கல்டத்தைபற்றி வெல்லாம் அவன் எந்தன்னோ கைநாளையெல்லாம் இப்போது கூட வயச் சிறுசக்கிடம் கூறிக் கொண்டே இருப்பான்.

அவன் புறப்படுக் கோதுதங்கள் கூட வயமும் பகுவம் “மமா... ப்பா... அன்னை...” என மழு ஸை பேசிக் கொண்டிருந்த வயசு.

இன்று அதை நினைக்கையில் கூட அவன் கண்ணி வென்கி விடுவதுண்டு.

கூலம் தான் எப்படி விகர ந்து ஓடி விட்டது.

எந்த ஒரி மன்னிக் வாழ்விற் கால வளத்திற்காக நன் வியா வையை இரத்தத்தை அட்கட களுக்கு இருப்பாக்கி பாடுபட-

டாரோ குகே மணினில் பிரசவ மாகிய தேவிகீசு செடிகளுடே நெறனும் உரமாகி ராமையாளின் நந்ததயும் போய்விட்டார் அங் கே இந்தியாவில் மனை விளைய அமங்கலியாக்கி விட்டு. ராமையாவுக்கு அப்போது பதினெட்டு வயதிருக்கும். தொட்டத்தில் பேரி பதிந்த ஆறுமாதம் தான் ஆகியிருக்கும். தனி ஏ அதீவிட்ட ராமையாவில் மேல் பச்சாதா பப்பட்டு-அவனின் தலை தனத் தை அறிந்து நொங்கலை முழு சாமி மனி பாப்பாத்தினை அவனுக்கு துணையக்கி விட்டார். இன்று அவனது வாழ்க்கை ஒட்டத்தில் எட்டுக் குழந்தைகள் பப்பாத்தாகி நிற்கின்றன. சட்டைக்கு மேலே தாவனிபோட்ட பெரியவன் இரண்டோரு மூறந் சுவரும் செய்துகொண்ட பெரியமகன்.

எந்த தாயின் அணைப்புராமையாவுக்கு வாழ்தாளில் கிடைக்க வில்லையோ, அந்த தாயின் கடை சிமுடிலில் கூட மூந்தை கண முடியாத தீர்பாக்கிய சாலியாகவே அவன் இருந்து விட்டார்.

அதன் பின் முடிந்த தங்கையில் கல்யாணம்-பிள்ளைபிறப்புக் கள் எல்லாவற்றிக்கும் கண்ண் சோடு கடிதம் எழுதுவதுதான் தனக்குள் அவன் செய்து கொண்ட மனச்சாந்தி.

தவமும் குழந்தையாக தங்கையில் முகந்தை கண்டவன் தனச் சீத சுருங்கிய முதாட்டியாக காணப் போகிறான்.

‘ஆஹ மோகத்தத்தா கடசி வகரக்கு காண குடுத்து வெக்கல்ல. நம்ம தங்கச்சி சிரு-செறப்புமா வாழுறதாயுதா பாக்க அடுத்து வெக்கல்ல ம்... நமக்குள்ள சம்மந்தோபனைக்கிட்டுஅதனை பேரோ... பேத்திகள் எடுத்தாவது சந்தோஷப்படுவோ...இது தலைர... இப்ப நம்மாள் பெரிசூ என்னுதா கெஞ்சிட முடியு...’

என தன் மனைவி-வயத்து மகினிடமெல்லாம் ராமையா சொல்லிக்கிளாளிவான்.

இப்படி மகளை பிரிந்த தாயும்-புருஷான் வருவான் - வருவான் என காத்திருந்து - கடைசிவரை முதல்தை பசர்க்காமலே போய் விட்டபூர்க்கியதிகளின் கைத் தளும் மலையாத்தில் வயத்துக்கு வயம் இருக்கிறதுதான்,

இன்னும் இரண்டு கிழமை-அதன்பின் அந்த தோட்டத்தை தேவிலையை - வயத்து மக்களை யெல்லாம் அவனும்-அவன்குடும் பழங்குமந்துவிடும்...

என்ன இருந்தாலும் வாழ்வளித்த மன்னைல்லாத? அதற்கு தூய்கையாக - விசுவாசமாக அவன் பாடுவட்டுவழைத்ததற்கு அவன் ஒன்றும் பெரியதனமான வாழ்க்கையை அடைந்த விடவில்லைதான்? இதுவரை மின்சீது ஏதேர பெயருக்கு பென்சனும் மனினி கல்யாணத்திற்கு செய்த ஓரிசில் நலைநட்டுதான். மற்றபடி அதே சோழிக் காம்பராயை அதேபிரச்சனைநிறைந்த அவன் வாழ்வுதான்.

துகுபக்கம் குழந்தை பக்கம்
வேட உடல்பிரபுகை என்கிற
போகிடுமே என்கிற மகிழ்ச்சி
நறுபுரம் ஏற்கவளித்த மன்னை
யெத்து-தோட்டமக்களை பிரியப்
போகிடுமே என்கிற தக்கம்.
மகிழ்ச்சி-தக்கபக்க-இட்டு இருந்தை
என்கும் ஒரேசுமயா அடைத்த
ஏஞ்செப்பட்டு சொல்குதல்
நான் ரசாமயா.

இங்கு இடுகிழ்ச்சமநால்
பாக்கி. நான் சொத்து என்ற
சொக்கல்கூடிய பெட்டைப்பாக்கி
மெசிக். ஓர்தோ குடியெற்றதற்
கீற்ற ஓர்தோ-நட்டு மண்ணை
விளையலை நட்டுப்பட்டு என்றா
வற்றைபும் ரகாமயா டாயிக்
ஒர் அடவுக் கேட்ட முதாங்கியில்
நட்ட வேறுத்த வைக்கின்றான்
இப்படித்தான் ஓராட்ட ஜான்கை
என் பெரும்பாலும், நூயிட
முக்களநடை-நட்டு பணம் என்கூ
ஏற்றைபும் டாயிக் காம் பற்ற
கரவு வைக்கும் கேட்டியில் சொ
ஊது வைப்பது வழக்கம். நால்
மட்டும் இருந்தால் வைத்து காம்
ஏராக்களில் அதற்குமிகு பாரு
கேபுகிகிட்டுதோன்றுபதுதான்
மூலங்களும்.

பெங்கிள் அந்கவெட்டு நிறப்
பத்-அதில் போட்டு வைப்பு
தெல்லாம் அவர்களை பொறுத்த
வகர்.

'ஏழாக்கு... கீழா நின்று
ஷபிரேர் உப்போ சோட்டு.....
ஏக்கி என்ற செடி அன்று
கிட்டு...'. என்றால் சொல்
வார்கள்.

ஏப்படியோ ஏதோ கேட்ட
ஏல் அவர்களை பண்டித்திற்கும்
நாங்கட்டுத்தாங்கீய்பாருபோப்பு
கிடைக்கிறது. ஏது ஸாரால்
அவர்களுக்கு.

‘மற்றபடி கேட்ட முதலாளிகள்
ஏதோ வைத்து ‘ஒருநடி’ நட
ாயிரத்திற்கு இருநூறு- மூன்றாறு
ஏப்பக்கிப்பதெல்லாம் அவர்களே
அறிவுபூரிக்கூ. அதிநானும்
ஏதைப்பற்றி அவட்டிக்கொள்கூ
அழுமிக்கூ.

‘எயாத்தமால் ஐந்தாயிரம்
பேஷத்தியான நட உழைப்பிக்
புரைத்துவத்தை டவுனிக் கிணு
வானு கையெல் சொடுத்த
வைத்திருத்தாக ரா கை மயா.
பேஷத்தற்கு முதல் நாமைக்கு
முதல் எடுத்து அப்படியே பேஷ
கிணு முாற்றி சென்னிலைக் கூகு
பதுவே அவனு நேரடிகூம். இஒ^க
லாயிட்டால் கையிலிருப்பதை
ஏராகும் அறிந்தால்பிரகு...அநை
ஏவனுவது... ‘அபேக்’ பக்கீ
கிட்டால் என்னுவது என்கிறது
நான் முலைப்பார்வைக்.

‘கிணுது செப்பாடுகள் குதை
கூறி நடந்தன. ஏப்பன்
சொங்கி அடுத்த ஓராட்டு-
கெளிந்துவர்கள் வீட்டுக்கேள்வு
ஏது இரட்டு சாட்டன்றியும் ஒர்
‘ஏட்டுப்பிரஸ்’ குரிப் அடித்து கிட்ட
து அவர்களுடும்பகு.

அவர்களைக்கொம் இந்தியாய்
ஆள்ள நட மரமன் - மக்கினன்.
அங்கு-அந்தநகர்களை கொண்
போய் சொல்லும் செங்களி

கொடும் கெல்லு-கேட்டு-கேள்
நில்லை இத்தான் முட்டை
வேடு செப்பட்டத்திற்கு ஏது
கோர்க்கின்றன.

அம்பிகைத்திருப்பான் கேட்கி
ஏற்படுவதோ-பக்தத்திற்கு உண்டு
ஏதாம் குடியிருப்பன்னிக்
ஷாட்டுத்- 'கெப்பும்' ரூபு
பாகிகிட்டது.

ஒன்றும் காலை காட்டுவினிக்
நிற்புடை இருக்கும் என்னிடுக் கூட
ஏட்டும் பழித்தாகிகிட்டது.

ஏரங்கும்பால் ஏற்பாடுவிள்
கிடிய இருப்பது குடும்பம் வரை
ஏற்ற கொம்புகளும் ஏது
ஏது பேரங்களோடுகுற்றது.

கொத்திலைக்கீச் சம்பியபடி.

'ஏரங்கும்பால் கொல்லுவதே
பேரந்...ம்...ஏக்குமேய்யெட்டு
உட்டு பேரியரா... ஒன்றை
உடை சூட்டுவதிற்கு ஒது
நால்கள்லூ... அந்த ஏற்குப்
ஏதான் எழுதியிருக்கிறு... அதுடை
மேல் காம் என்ன சென்றிட
அடிபு...'.

ஏதுபய் காசாத்தி... ஒன்றை
கொன்ற காருகூப் பேரவும்
மேற்... பேரவு மத்தாக ஏதான்
பாலை பேரந்... பேரவு... இதிற்
மாரியப்பையு... பார்வதியை
யுமைதெசிகிட்டு இருக்குபோற்'

'ஒன்று எப்பிடிடு மற்கிறது
மாயில் கொழுந் தாடுவை பேர
நிற்ப நாம் பேரிக்கிட்டது கிரிக்
கிட்டது... அது எல்லா எப்பிடிடு
மற்கு மற்கு கொல்லுறுது

'ஏரங்கும்பால் கொரிய மனை
பார்வதியையும் - கெட்குமியை
யும் கூடியிடத்து அழுது
கொண்டுகூற்றான்'

ஏடைய் எப்பிடிகு கொடு
முது கெஶவவெஷ்டா... தமிழ்
நிற்புடை பேரவு பேர்ப்...
பேரவு நம்ம எம்.ஜி.ஆர். என்
வே... குதிப்பிலை குதிவிய
ஏதான்... பார்வதேப்பு... குதி
முடு கெப்பும்பட்டா...'

இது ஏரங்கும்பால் மனைக்
கிடியர் கூட்டுரவின்றன.

இப்படி ஏத்தனை பெத்தானை
பேரவெப்புமிகுன்-கிரிப்புக்கு-ஏழு
ஏடுகள் - கொத்து - கேரளத்தை
கிணுபாலி திமிழுமாலி மனித
தீவுகளினை கால்கிரான்.

ஏற்ற ஏல்லைப்பேர் பிரப்பு
நப்பு குதிரை கெட்டு குதிரை
கொல்லுவதே கெட்டான். அந்த
கூடு 'ஒபு ஏற்ற' கெட்டு
ஒன்றை கேரளத்தை ஏடுதை
பெற்கின் கொடுமை மாற்றி
கேட்டு ஏற்றுக்கூடால் பிரசா
ஏத்தின் கெட்டி - குயித்துறுத்
ஏடுத்துபாலித்துறுது.

ஏற்றுக்கூடு ஏற்றுக்கூடு ஏற்றுக்கூடு
கிழ்ச்சியில் ஏற்புப்பட்டால்தான்
ஏப்பலுக்கு கிரியர் கூடுத்து
கொல்கோவை,

ஏடிய ஏற்புப்பட்ட ஏரங்கும்
கூட்டுரவுக்கெல்லாம் கெட்டுக்கு
குதிரைக்கிட்டான். கெட்டுரை
ஏபு குதுப்புக்கும்கூடு குறிப்பு.
கெட்டுமைநியாலும் ஏபு
பேராதான் மஞ்சள் கேள்க்கு
கும்பிரானி பிடித்துக்கொள்கு
குறிப்பான்.

'சினு வானு' கடைக்கும் ராஜமயா வற்றுவிட்டார். கடை இன்னும் திறக்கப்பட வில்லை.

வெயில் காலை பள்ளியேரு இற மாக ஏறித்துக் கொண்டிருந்தது

இலக்கை வாசனையில் ஒரு பது மணியும் கூறியிட்டார்கள். டவுனில் கடை பலகைகள் அக்குற சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது.

'சினு வானு' கடையின்னும் திற க்கப்படவில்லை.

மொதலாளி ராச படத்துக்கு கெட்டதுக்கு பேசியிருப்பால் போல இருக்கு. அது நாற்றோமானது தெரியாம் நாக்கிருகு போல இருக்கு: அம்மர... கூடுதல்குமாகிரி நடுங்கவெக்கிறது... சரி பேசயி சுட சுட ஒரு 'ஏ' அடிச்சிட்டு வருவோ... அது குள்ள கடையு தொறந்துருவாக...'.

எந்றபடி சொல் ஒட்டெலால் நினுங்கு ஒழுந்தாக் ராஜமயா

சொல்க்கடைகுடான் 'ஏ' உட ஆக்கு ஒருபுது தெங்கப்பகுதுத் தடு.

ஆனால் இன்னும் சினு வானு கடைதாகு திறக்கப்படவில்லை.

'அட என்ன வெச்சியேர... சரி தட்டித்தா பாத்திருவேசமே... என காலிக்கையை வைத்தாகு ராஜமயா.

நெஷிக மெரிய 'சினு' பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது.

அதற்குள் அடுத்த கடை முதலாளி வெளியே வற்று

'யாகும்பா அது என்கு வெசயோ' என்றார்.

'ஒன்றுமிக்கவீர்... அடுத்த கடைமெதலாளி ஜபாவ பாக்க வந்தெலுங்கீர்...'

'ஏ... எதுவும் முக்கிய சமாச்சரமா' ஆமாங்க... மொதலாளி கிட்ட கொஞ்சே சொக்கோ குடுத்து வெச்சிகுந்தே... நா பொது கீழம் இந்தியாவுக்கு பயணமுடிக... அதை ஜபாவ பாத்து வாங்கிக்கூடு போலவருனு...'

'ஆ... அப்பிடியா சமிக்கி... அப்ப ஒன்றுக்கு 'அரோக்ரா' தா... இப்பிடிதை எல்லாரு கிட்டடைய வாங்கி கடைவில் எவ்வாறுக்கு கொழுச்சி நாமத்த சாத்தியுட்டு அவரு... முந்தா நாத்தே... பாலக்கு தெரியரம... ஆன்... ஊருங்கு பாசாக்கிட்டாரா... என்ட ஒரு கணக்கும் ஆன்கிட்ட அப்பட்டு போக்கி... அவ்வளவுதா இனி அவள் எங்க போயியிருக்கிறது!

அடுத்தகடை முதலாளி கடைக்குள் போய்விட்டார்.

ராகமயா திறக்கவாய் முடாது ஒர் கணக் கிழையாக நிறைவிட்டார்கூடம்புதல்கள் தியது. கணக்கில் நீர் கரும் வடித்து கொண்டிருந்தது.

'ஜபேய சாமி என்னுட்டு
வாழ்வே போச்சே... இனி நா
எப்பிடி இந்தியரவுக்கு போறது
எப்பிடிதா வாழுறது... கடிர
வாமத்தானே ஏங்கூ இந்த சம
யத்தில் என்னை சோதிக்கிற
இனி நா எப்பிடி தோட்டத்
நீல போயி அதுக் கிடைத்துல
முழிச்சி இதன்லிர சொல்லுறது
அவே நாசமா பேசவ வெளங்
ாம் போவ...'

கண்ணில் வடியும் கண்ணீ
ஞாடு கீழே உள்ள மண்ணை எடு
த்த எடுத்து 'சினு வானு' கடை
மேலே வீசிசபித்தபடி தண்ண
டிக்கொண்டிருந்து சுமையா.

நேரம்-இதற்காக நின்றுவிட
முடியாதே... இனிமேல் - அமு
தோ- சபித்தோ எந்த ஒரி பய
னும் ஏற்பட்டு விடமுடியாது
என்கிற நிலையில் - வாழ்வே
இழுந்துவிட்டதிலையிக்-தன்னாடி

தன்னாடி தோட்டத்தை நோக்கி
நடக்கின்றுள்ள காமையா.

ஆண்டாண்டு காலமாய் இரத்
நை வியர்வைபை சுக்கியைபெற
லாம் இழந்து பெற்ற அந்த சிறு
சேமிப்பை கூட அவன் அந்த
கெட்டு நேரத்தில் இழுந்துவிடில்
டாக்.

அன்று மகிழ்ச்சி ஆரவாரதி
நோடு விப்ரம் தெரியாதவானுக்
யந்தவர் வாழ்வில் ஏமாற்றத்
நத்தையும் ஆன்பத்தையும்பிரச்
சனையும் நிழழந்த அவலையாழ்வை
வாழ்ந்துவிட்டு கடையில் ஏபச
ற்றந்ததோடும் கண்ணீஞாடுக்
பயணமாக பேசகிறோன்.

அவனை போன்ற ஏமானில்
ஜீவன் அழும் கண்ணைச்
பெல்லாக் காரணக்கியோ என்
எவோ அந்த தேயிலை செடு
கௌள்ளாம் மதாளித்துமதித்து
நிற்கிறன.

ஈழத்தின் தனித்துவமான ஏடு

புரி

இன்றே நீங்களும் ஒரு சந்தாதாராகுங்கள்
ஒவ்வொரு இதழும்
பாதுகாக்கப்பட வேண்டியது

கதையின் கதை

காவலூர் ராசதுரை

எப்படி நான் கதை எழுதுகிறேன் என்பதை விளக்கவே இந்த டெட்டுரையை எழுதுகிறேன்.

நான் இதுவரை எழுதிய எல்லாக் கதைகளுமே சிறந்த சிறுவன்தங்களுக்கு எடுத்துக்காட்டு களாகக் கொள்ளத் தக்கவையல்ல ‘என்பதை நான் நான்கு அறிவேன்’ ஆயினும் அவை ஒவ்வொன்றினுட்புக் பின்னே ஒவ்வொரு கதையுண்டு. ஏது வேறு கதை, இங்கு தேவை ஏற்றது.

‘நான் எழுதுதான்னே பல்லக் கண்பதை அறிந்து கொள்ள எனக்குச் சமர்த்துப்புது ஸ்குட் காவழி பிடித்தது; ஆனால் அதற்கிடையின்நான் எழுதுதான்னாகப் பெயர் பெற்று விட்டேன் அதற்குப் பிறகு என்னால் எழுதாகவிருக்க முடிய வில்லை’. என்னும் பொருள்

பட மேன்டுள்ள முத்தான் ஒருவன் எழுதியதை வாசித்தாக ஞாபகம். என்கதையும் ஏற்கக் குறைய இது போலத்தான். ‘கதை பின் கதை’ எழுதும்படி கேட்குமளவுக்கு இங்கு நான் புகழ்பெற்ற எழுதுதான்.

தேவை எழுந்தால் மட்டுமே நான் கதை எழுத வேண் ஆரம்பகாலத்தில், சில கருத்துக்களை வெளியிடவேண்டுமென்ற தேவையினாலேயே கதைகள் எழுதினேன். உதாரணமாக வீழ்ச்சியின்றிபெயர் நான் எழுதிய சிறுகதையைக் குறிப்பிடலாம். இங்கு ‘எழுதுவிணைஞர்’ என அழைக்கப்படும் ‘கிணாக்ரின்’ வாழ்க்கை எவ்வளவு போவியானது? அவன் கானது என்பதை விளக்க வேண்டிய தேவையின் ஏற்றுதலையே அந்தக் கதையை எழுதினேன்.

‘வெறும் கருத்து இருந்து விட்டால் அதைக் கண்பாக்கிவிட முடியுமா? கொபாபாத்திரம் அதன் வாழ்க்கைச் சூழ்வு சமுதாய அமைப்பு, சம்பவம் தீப்படியான சோட்டின்களை முனைந்து, சொல்ல வேண்

திய கருத்தைத் தாக்காதி யான முடிபாகந் தோன் ரும் வண்ணம் சொல்ல வேண்டும். அப்பொழுது நான் அது வாசகரின் மனதில் உறைக்கும் எனினும், இவ்வாறு, ஒரு கருத்தை வளியுறுத்து வதற்காகக் கைத் தமிழும் போது அதற்கான ஒர் உந்துதல் அல்லது தரிசனம் உண்டாக வேண்டும். நான் மேலெ குறிப்பிட்டு கைத்து இத்தைப் பூந்துதல் ஏற்பட்டு காரணமாக, ஒரே பொரு வசனம் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நாள் என்மனதில் பளிச்சிட்டது. “அவன்...அவன் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்” என்பதே அந்த வசனம். ஒரு கிளாக்கரின் ஸாம்ர்க்கையைப் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்ற என்னுடைய நெடுநாளைய ஆசை இந்த ஒரு வசனம் உருவானதன் பங்கேரே நிறைவேறியது.

சில சமயங்களில், தன்ன எலில் ஒரு சிறுகைதயாக அமையக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு இத்தகைய நிகழ்ச்சியைக் கட்டுக்கோப்பாக எழுதி

கிட்டாலே போதும்; படி த்துச் சுவைக்கைத் தக்கடிகு சிறுகைத் தேறியிடுக் “உண்மைச் சம்பவம் ஏற்பட்டைக் கைதயிலும் விசித்தி ரமான்”என்ற மாதிரி. ‘‘குழந்தை ஒரு தெய்வம்’’ என்ற எனது சிறுகைதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும். “பிரிய தந்தத்தினுடே....” என்னும் கைத் திப்படியான சம்பவமொன்றின் அடிப்படை உருவானதே, அந்தக் கைதயில் வரும் திரேசா என்ற பாத் திரம் போல எப்பாடு பட்டேனும், கற்கைப் பலிகொடுத்தனும் கல்யாணம் செய்துவிட வேண்டும்வென்று அவதிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்ட நேர்ந்தது, (அந்தப் பெண்ணொழுமியில் இருந்தாள்) எனக்கோ அந்தச் சம்பவம் வெறும் கைதப்பொருளாகத் தோன்றவில்லை. யாம்ப்பாண மக்களின் சிதன், முறையாக ஏற்பட்டும் குருர நிலைபைச் சிதத்திரிக்கொடுக்காட்ட, அந்தச் சம்பவத்தைப் பயன் படுத்திவேன். இத்தக் கைதயில் வரும் மரியாம்பின்னை, கைதப்படியாக அமைந்த ராம்பனார்

எல்லாமே கதை என் சொந்த ஊரில் நடந்தது போற்ற யதார்த்தப் பிரமையை உண்டுபண்ணுவதற்கூக்கநான் கையாண்டதற்பனையாகும். இப்படியாக ஒரு நிகழ்ச்சியையோ, அனுபவத்தையோ சமூக முரண்பாட்டையோ ரசவாத விதத்தை போல உருபாற்றிக் கதைகளைப்படைக்கிறேன்.

வாசகர்களின்னும் இலக்கிய நன்பர்களின் நும்பாராட்டைப் பெற்றனன் சிறுக்கைகள் யாவும் இப்படி ஒவ்வொரு சமூகப் பிரச்சினை சம்பந்தப்பட்டனவாக இருப்பதை அவதானிக்கலாம். அன்றை

யில் வெளிவந்த ‘காதலி னால் மாணிடர்க்கு....’என்ற கதைகூட எழுத்தான்கூமுகப் பிரக்ஞை உன்னவாக இருப்பானாகில் இதுதலிருக்கமுடியாததே. சிறுக்கை எழுதுவது புனிதமான இலக்கியத்தொண்டு என எண்ணுவோருக்கு இத்தகைய கதைகள் காலத்தாற் செத்துமடியக்கூடிய பிரசாரக் கதைகளாகத் தோன்றலாம். ஆனால் சரியாகப் பன்னிரண்டு ஆண்டுமானுக்கு முன்னர் நான் எழுதிய ‘வீழ்ச்சி’ என்ற கதையைச் சென்ற வாரங்கூட ஒரு நன்பர்கிலாகித்துப் பேசினாரே! போதாதா?

கதைகளுக்கும் எனக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்புடையது எனது சொந்த அனுபவங்கள் பிறரது அனுபவங்களாகியும், பிறரது அனுபவங்கள் சொந்தமாகியும் பிறந்துவிட்ட போதிலும் முற்றிலும் எனக்கே சொந்தமான நடைகளுன் அவற்றைக் கட்டுப்படுத்தியிருக்கிறேன்.

— இ நாசராசன்

ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதி பலிப்புணும் விளைவுகளுமே என கதைகளின் உள்ளடக்கம். வாழ்க்கை, தாங்களை நோத—அருந்திக்கொள்கிற—கமையாக ஏன் இருக்கின்றது என்பதைத் தருவி ஆரசும் உள்பொங்கே எனது கைதைகளின் ஊற்றுக்கள்.

— செ. கதோசாமநாதன்

எழுத்தான்கைபவன் வாழ்க்கையில் பார்வையாளரைக் கீருக்குடாது. பங்குதாரனுக் கீருக்கவேண்டும் என்று கருதுபவன் நான்.

— ராமநாதன்

ஒடு குழி நிலம்

சரவணையூர் மணிசேகரன்

இராசாத்தி, விறு விறு
என்று எழுதிய பின்புதான்
நிமிர்ந்து பார்த்தாள்.

‘இனியென்ன எல்லாப்
பழியையுடு பெரிய மாமா
வின்ர தலையில போட்டாக்கு.... அவர் வந்து தீர்த்துப் போட்டாரென்றால்
அப்பாடா....’ நெஞ்சில்லூரு
கல்லீ வைத்து அறக்கியது
போன்று. ஒருவித இதழும்
சுகமும் இராசாத்திக்கு.

பெரியமாமாவுக்கு எழு
திய கூடிதத்தை நான்காக
மடித்து ‘என்வெப்புக்குள்’
போட்டு எச்சில் தடவிழுட்டும்போது, ஜீவரா.... ஜீவா....
என்று குரலை கொஞ்சம்
உச்சஸ்தாயில் உயாத்தி,
வேம்புக்குக் கீழே வட்டக்
போடு விளையாடிக்கொண்டிருந்த ஜீவாக்குஞ்சைக்
கூப்பிட்டுக் கொண்டாள்.

வயது எட்டுக்கு மேலாகிப் போயும் வயதுக்கேற்ற
பருமனில்லாது, நோஞ்சா
னான் ஜீவராணி, முக்கில்

சிந்திய சளியை புறங்கை
யால் துடைத்தவாறு எட்டுக் கவட்டில் ஓடிவந்து
தாயின் முன்றைக்குள்
புகுந்துகொண்டாள்.

‘ஜீவா, இந்தான.....
இதைக் கொண்டுபோய்
மாரிமுத்தற்ற கடையில்
இருக்கிற பெட்டியில்
போட்டுட்டுவா பேசும்
சௌற்களில் செல்
வச தெறிக்க மாமாவுக்கு
எழுதிய கடிதத்தைக்
கொடுத்தான் இராசாத்தி

ஜீவாவும், போனே என்னை
வை ஏலாது.... ‘என்று
சொல்ல இராசாத்திக்குக்
கோடி முன்னிட்டுக் கொண்டது.
ஜீவனுக்கு இரண்டு
போடு போட்டால்தான்
சரிக்கு வருவாள் என்று
ஜீவராணியைக் கொஞ்சம்
கெட்டியாகப் பிழித்துக்
கொண்டு, அருகில் நின்ற
பூவரசில் ஒரு கழிபு இடுங்க
அவளும் தாயின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு
போய் எட்டத்தில் நின்று

'ஏ....ஏ.... எனக்கு அப்படி அடிக்கப் போற்றிங்கள்.... அப்பா வந்தப் பிறகு தானே நரன் வீட்டுக்குவருவன்.... 'அப்பா செல்லம்' என்பதைச் சொல்லிக் கூட்டி ஜெயகரிவத்தோடு ஒரு பார்வை பார்த்துக் கொண்டு நின்றுள் ஜீவா

'என்ற செல்லக் குஞ்சல் லே....நான் அடிக்கையிலை இஞ்சாருக்காய் இதைப் போட்டிட்டு வா.... இன்டைக்கு போட்டால்தான் மாமாவுக்கு நாளைக்குப் போய்ச் சேரும்.... அவர் வரயிக்க போன முறை கொண்டு வந்தது மாதிரி உனக்குமுஞ்சையைஆட்டி ஆட்டி ஒடுகிற குதிரை....'

ஜீவாவுக்கு மனம் கரைந்து கொண்டது. 'எனக்கு ஒருசாம் தருவியளோ.... 'தன்னுடைய ஆணவத்தை விட்டுக் கொடுக்காது தாயைக் கேட்க இராசாத்தியும் இந்தா இதில் இருப்பது சதம் ஒருக்கு.... அதில் முத்திரையை வேண்டி ஒட்டிப் போட்டு மிச்சத்துக்கு கோட்டப்பழ இனிப்பு வேண்டு.... 'என்று சேலை முடிச்சிலிருந்த காஸை அவிட்டுக் கொடுக்கும் போது மீண்டும் சொன்னன் இராசாத்தி. 'அங்கு இஞ்சு மிலாந்தியண்டு நிக்காம, காயிதத்தைப்போட்

டெட்டு கெதியாவா.... ரேட் டில் கார்கீர் வருக பார்த்துப்போகவேணும்..'இராசாத்தியின் குரலில் கண்டிப்பு மிலிரைந்தது.

'நாளன்டைக்கு பெரிய மாயாவந்திடுவார்.... வந்து இரண்டுபேரையும் கூப்பிட்டு விசாரிப்பார்.. அப்ப எங்கடவி சிமெபஸ், பரியாரி அருளம்பலம் அவையஞக்குச் சொன்ன பதிலோ பெரிய மாமாவுக்குச் சொல்லிவினம் பார்ப்பாம். பெரிய மாமாவைக் கண்டாலே இரண்டுயேருக்கும் வயித்தைக் கலக்கியண்டு வந்தாலும் வரும்.... இப்ப வருகூட எனக்கு நல்லாநினைவிருக்கு....'

'எங்கட நொத்தாற்ற ஞானம் வீட்டில் பட்டப்பசலில இரண்டு பேருமாய்ச் சேர்ந்து அவையளினர் அம்பலவி மாவில மாங்காய்களைப் புடுங்கியண்டு வர, மாயர ஒரண்டுபேரையும் கூப்பிட்டு முத்தத்து வேம்பில கட்டிப்போட்டு சுக்குக்கும் மாத்துக்கா.... 'இராசாத்தி வாய்விட்டுச் சிரித்துக் கொள்கின்றுள்.

'என்ன ஒற்றுமையாக அண்ணரும்தமபியும் குந்தவங்கள்.... அன்னை சொன்னாலுக்கானும் தம் பி இராசநாயகம்

கீறின கோட்டைத் தாண்டமாட்டான்.... அப்படி இருந்தவங்கள் இப்ப....' இராசாத்திக்கு கணகள் கலங்கிக்கொண்டு வருகின்றன.

நெற்று அவன் இராமாசியும் சின்னம்மாவும் அந்தச் சந்தியில் வைச்ச.... அவளையன் நாக்கு வளைக்கத் தக்கினதாக இவையள் ஏன் நடக்க வேண்டும்.... அப்புவின்றை துவக்கத்தை இரண்டுவீடுகளிலும் குடுக்காமல் ஒரு வீட்டில் குடுத்திருந்தால் அவளையனும் கதைச்சிருக்கமாட்டினம். பாக்கிறதுக்கும் எவ்வளவு வட்டசணமாக இருந்திருக்கும்....'

'இராசநாயகம் இப்படி கெட்டுப் போவான் என்று ஆரு நினைச்சிருந்தனங்கள். இப்படி துணிஞ்சு போய் கோட்டில் அப்புவின்ற சொத்துக்களுக்காக அன்னரை மிஞ்சி வழக்குப் பேகவான் என்று நினைச்சிருந்தனங்களா? இதுக் கெல்லாம அவனுக்கு அவளையள் பத்தி வகுத்துக் கொடுத்திருப்பாளையள்..... எப்ப அவன் கோவிலார் பகுதியிக்க போய் மாண்டான்னு, அன்டைக்கு புடிச்சுத் தொண்டது எங்டுத் தூம்பத்துக்கு நாசகாலம்

'என்றாலும் அப்புவி வழுமூப் பிழை....அந்த முதுசக்காணிகளை தனக்கு விருப்பமான எந்தப் பிள்ளைக்கென்றாலும் எழுதியிட்டுப் போயிருந்தால், அவங்கள் ஏன் கீரியும் பாப்பு மாக்கிருக்க வேணும்.....' 'வடவிஅடைப்புக்குள்ளிழந்த 'பண்காயின்' சப்தத்தால், மாடு ஈர்க்கப் போகின் றது என்று ஒடிப் போன இராசாத்தி தமிழ் பெண்சாதி புவனேஸ்வரிக்கும் அண்ணர் பெண்சாதி மங்களத்துக்கும் முதிர்க்காணிக்குள் ஒரு காவோலை எடுத்த சம்பவத்கால் நடந்து கொண்டிருந்த பேரரக்கண்டு ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டாள்.

அவளைப்பொறுத்த மட்டில் அண்ணரூப் வேண்டும் தமிழியும் வேண்டுப். இரண்டு மச்சாள்காரிகளையும் விலக்குப்பிடித்தது இராசாத்திக்கு போதும் போதுமென்றாக விட்டது,

இராசரத்தி நடந்த அந்தச் சம்பவங்களை தன் புடுஷ்ணுக்கு ஒன்றும் விடாது சொல்லியபோது அவனும் சொன்னான், 'இராசரத்தி, இது உங்கட எங்கட வீட்டுப் பிரச்சனையில்லை....யாழ் ப்பாணத்தில் எல்லா கிராமங்களிலும் படர்ந்திருக்கிற ஒரு பாசி.... சுருக்கொ

கச சொன்னால் இதுக்கெல் வாம் பொருமை தான் வித்து.... அண்ணனுப்பது பியும் ஒற்றுமையாக வந்தா வொழிய இந்தப் ரீச்ச ஜெக்சுச் சமூகமரக தீர்க்க ஏலாது....'-இராசாத்திக்கு அடி நெஞ்சிலிருந்து ஒரு பெருமுச்சி வெளிப்பட்டுக் கொண்டது.

(2)

ஜீவாவின் மேவில் எத் தனியோ நாட்கள் தன் ஸீர் பட்டு என்று, அவளை 'கொற சொற்' ரென்று இழுத்துக் கொண்டுபோய் கிணற்றடியில் குளிப்பாட்டி வரும்போது—பாவர் பெரிய மாமா பயணத்தி விருந்து வந்து நெடு நேர மாகக் காத்துக் கொண்டிருந்தார்.

இராத்தி பெரிய மாகர வைக் கண்டுவிட்டு, 'ஆங் கேற்றி ஜீவா மாமா வந்திருக்கிறார்....' 'என்று சொல்ல, ஜீவாவும் ஒடிப்போய் மாமா கொண்டுவந்த 'கான்ட் பாக்கை திறந்து பார்த்தாள்.

—இரண்டு மனிபன் பிஸ்கட் பெட்டிய....

—றம்புட்டான் பழும் ஒரு பாக்கில்.

—பியேர்ஸ் நாலீஞ்சு காய்கள்.

அம்மா இஞ்ச பாத்தியா என்று ஜீவா சந்தோசத் தில் துளாளிக் குதித்துக் கொண்டு மாமாகொண்டு வந்த 'அயமப்மாக் குழலை ஒருதரம் ஊதிக்கொள்ள, 'மமீமம்மா....' என்ற அதன் சப்தத்தில் அவள் முகம் அப்படியே மலர் ந் து கொண்டது.

மாமாவும் உடுப்புக்களை கழட்டிச் சாரத்தை மாற்றிய பின்பு ஊர்ப்புக்கையிலை யில் ஒரு சுருட்டைச் சுற்றிதை கொண்டுகொலைக்கடன் களை நிறை வேற்றுவதற்காகபின் வடவிழைடுப்புக்குள் போய்க் கொண்டிருந்தார்.

இராசாத்தி, பிட்டும் அதற்கு உவப்பாக முட்டைப் பொரியலும் பொரிச்சு, கிடந்த உருளைக்கிழங்கையுமிதத்தரிக்காயிலையும் புளிக்குழம்பு சரிப்பண்ணி அவசர அவசரமாய் வெந்தது பாதி வேகாதது பாதி யாக இறக்கிக் கொண்டிருந்தாள்.

மாமாவும் காலைக் கடன் களை நிறை வேற்றி விட்டு அப்படியே கிணற்றடிக் குப் போய் உமிச்சாம்பன் எடுத்து பல்லை மினுக்கி முகத்தைக் கழுவிய பின் விழுதி தரித்துக் கொண்டு சமையலறைக்குள் ஏருந்து கொண்டார்.

இராசாத்தி பிட்டைக் காடுக்க மாமா சாப்பிட்டுக்கொண்டே, 'இராசநாயகத்தையும் கங்காரத்தையும் சொல்லி ஓவரவை அனுப்பிவிட இராசாத்தி....' என்றார்.

இராசாத்தியும் ஜீவர் க்கு அவன் மாட்டாள் என்று சொல்லாது, மாமா கொண்டு வந்த றப்புட்டான் பழங்களில் மனம் ஏனிரும் வரைக்கும் கொடுத்து 'ஜீவா கெதியில் போய் கங்காதர மரமா வையும் இராசநாயகம் மர மரவையும் கூட்டிக் கொண்டு வா....' என்று சொல்ல ஒரே குதியில் அம்மம்மாக குழலை ஊதிய கோறு ஒடிப்போனால்ஜீவா

சாப்பிட்டுக் கொண்டிருந்த மரமா திடீரெண்மோசனையில் இருந்துவிடுபட்டவர் பேரன்று கேட்டார். 'போன தவணையின் நீதவரன் என்ன சொன்னார்?....'

'இரண்டுபேரையும் சுராதானமாகப் போகும்படி..'

'அதுக்கு இராசநாயகது என்ன சொன்னான்?....'

'அப்படியென்றால் தன்கு வரவேண்டிய பாகம் வந்து சேரசெதன்றும்,

கோடுதான் இதுக்குத்தீர்ப்பளிச்சுவிட வேண்டுமென்றும் நீந்வானுக்கு செரன் வேண....'

மாமாவும் அதற்குமேல் ஒன்றும் பேசாது முற்றத் திலிருந்த கைவாளிக்குள்கைகளை அலம்பி விட்டு விருந்தைக்கு வர, அவரை நேர்முகமாகப் பரார்த்துக் கொள்வது போல அவருடைய தங்கச்சிக்காரியும் மைத்தணரும் பேரட்டோவில் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்

—நீங்கள் இரண்டுபேரும் இந்தப் பிள்ளைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள்.

—இன்றைக்கு அதுகளை யெல்லாம் மறந்து இரண்டுபேரும் இரண்டு துருவங்களாக—மாமா ஒரு கணம் கங்காதரத்தையும் இராசநாயகத்தையும் என்னிதன்னேயே தரன் நொந்து கொண்டார்.

ஜீவாவும் கூப்பிடுதொலைவிலிருந்த கங்காதரன், இராசநாயகம் வீட்டுக்குபோய்விட்டு வருகின்றார்கள் பதற்கு அறிகுறியராமரமாகொண்டுவந்த அம்மம்மாக் குழல் கட்டியம் கூறுகின்றது.

இராசநாயகம் அதற்கும்பாக வந்த போது

மாமா 'இரரசநாயகம் இதென்ன ஒவ்வொருநாளும் இராசாத்தி அமுகையும் கண்ணீருமாக இருக்கிறுன்.... நரயும் பூனையுமாக நீங்களிருந்தால் உலகம் உங்களை மதிக்குமா? சரி, நடந்தவையை மறந்திட்டு அடுத்த தவணையில் நாங்கள் சமாதானமாகப் போற எண்டு நீதவானுக்குச் சொல்லவிடு....' என்றா.

'மரமா உங்களுக்காதநான் அப்படியே செய்கிறன்.... எனக்கு சரியாகப் பங்கை வேண்டித் தருவதோடு, வீட்டுக் கரணியையும் எனக்கு எழுதித் தந்திட வேணும்....'

'இரரசநாயகம் உங்களைன் மூன்று குமர்களை விட்டுக்குள்ளே வைச்சிருக்கிறுன்.... அவன் நொந்து பேரயிருக்கிற நேரத்தில அவன்ற பிள்ளைகளுக்குச் சித்தப்பால இருக்கிறநீ உதவுகிறதில்லையா.... பரவம் அவன் நீ வயலை எடு.... வீட்டுக்கரணியை அவனுக்குக் கொடுத்திடு....'

'மாமா, வீட்டுக் கரணி எனக்கு வேண்டித் தருகின்றதென்றால் நான் வழக்கை விடுகிறன்....' என்று இராசநாயகம் சொல்ல மாமா இடைமறித்து 'இல்லரது

போனால் நீ தொடர்ந்து நடத்தப்போரூய், என்னசரி அப்படியே செய்து கொள்.... எனக்கு சொல்ல வேண்டிய ஒரு கடமை இருக்கிறது.... அதுதான் சொன்னன்....' என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று வெளியே பேரூர்.

இராசாத்தி அப்படியே பேய் பிடித்தவள் பேசவு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

(3)

இராசாத்திக்கு இப்போது ஆத்திர மாந்திரமால் யற்றிக் கொண்டுவந்தது.

அண்ணர் கூகாதறக் கீட்டுக்கு எனதாட்டங்காப் போகவிக்கூ ஏங்கு இங்கைக்குப் போகிருந்த போது—

அட்டிக்காரகப்பையர் கங்கா தாத்தை கிழியக் கிழியக் கேட்டு கொண்டிருந்ததை அவனுக்கேட்க வேண்டியதாயிற்று.

இரு கணக் தங்குடைய இருங்கு காதுகளுக் காட்டிக்கொட்ட என்று எனவீக் கொண்டாக அவன்.

—பாவம் பொரியம்போன.

—முன்று பிள்ளைகளைக் கூர்சோக்கு வழியிடலாத நேரத்தில் அதுக்கிடையில் காலாயீக் கடன் என்றால்.....

— எனிலாம் அவச் சீரங்களை
நடத்தி வேலையால் வந்தயினே
யா. அவனுக்கு முன் கீழை
வெள்ளால்லாம் எங்கே போச்
சேக்ரு தெரியாது... வழக்கு
வழக்கு எங்கு எங்கூட வீட்டுப்
பணத்தில் பிரக்கிரா சிமாற்ற
பேண்டுக்குத் தீவிளைகளுக்கு ஒவ்வொன்று
ஒன்றுக்கு ஒன்று வழி செப்தனவீ
கிளம் வேறு என்ன ஒய்தான்.

— இஞ்ச பாச் நேற்றுக் குட
சுகஞ்சிக்குப்பிறகு அள்ளாற்ற
அமர்கள் வாயிலை ஒன்றும் வைக்
வைல்லையா?

— சரி, அதுவீ செப்பிட்டா
அங் சாபிடகமல் விட்டாலும்
அதுத்தனவுக்கு தெரியக் கோடு
கே... எனக்கு முன் மூல அந்த
வட்டுக் கோச் சுப்பையர்—

‘ங்காதரம் வழக்குப்போச்
கே முடுமென்று காக்கோட்டாம்
குடே... இப்ப வழக்கு முடினுச்
போச்கு... காசை திடுப்பித்தாவ
வைப்பா...’

— கங்காதரத்துக்கு மும் என
நிச் சிவந்து கொண்டது.

‘சுப்பையானை, இந்த கரு
டக் கெட்டியில் முழுக்காகக்
நடுகிறென்... அது மட்டும் கோபி
க்காம் பொறுத்துக் கொள்ளுக்
கள்’

‘இல்லாவிட்டா இப்படி
கேப்... இப்ப உங்ச பேரில் முதி
க்கானை இருக்கிறது... அதைக்

தெண்டிசன் ஈட்டுக்குத்தா உம்
தப்பி இராசநாயகமும் கூட என
க்குத் தாவேண்டிய ஆரையிரத்துக்
க்கால அந்த முதிசைகளில் பங்
கைத் தான் ஈட்டுக்குத் தந்திருக்
கிறோன்.....’

— கைட்டியில் கோட்டும் சரி
பாக்காக விரித் தெட்டும் கன்
எங்க அந்தக் காணின் சுப்பை
யருக்கு இரண்டு வருடத்துக்குள்
மீட்கிறோம். இல்லாத போன்ற
அது உங்களுக்குச் சொந்தம்
என்ற செய்திசன் உறுதிக்குக்
கொடுக்கப் பட்டிருக்கிறது.

(4)

இரண்டு வருடம்களின் பின்பு.

எனக்கு அந்தக்காணி வேண்டும்.
இந்தக் காணி வேண்டகம்
என்ற சீசரவில் இரசசநாயக
மும், சங்கதரமுக் குழங்குப்
யெசினுரிக்கோர். அந்தக்காணி
கள் என்னாக் வங்கிக்கோர் கப்
பையுக்கு உடனை மீட்காத
நலால் சொற்றமாயிற்று. இப்
போது அவர்களுக்கு அங்கு ஒரு
ஒழி நிலயிக்கை.

யாழிப்பான நிதிக் காணிக்
கோக் அடிப்பட்டு பணங்களை, சொ
த்துக்கணை இழுக்கும் இழந்த
குடும்பங்களுக்கு அநிவூத்தாக்
கிழங்காக வட்டிக்கார சுப்பை
யரிக் குழங்கை வீடு ஒன்று அவ
ராணிக் குதிச்சைகளிலில் கூப்பி
ரமங் எழும்புகிறது.

சோவியத் எழுத்தாளர்களுக்கு இலக்கிய நிதி

ஏ. பி. எஸ். நிதுபர்

எழுத்தாளர்கள் தரும் சந்தா
யணம், படிப்படியங்களும் ஆசிரியர்
குழுக்களும் கொடுக்கிற
தொடர்கள் இயற்றுகிற கொ
ண்டு இலக்கிய நிதி சேர்க்கப்
விகிறது. எழுத்தாளர்களை கண
னித்துக் கோள்ளவும், அவர்கள்
ஞாட்யபடைப்பு முறைகளுக்கு
சலவிதமான உதவிகள் புரிய
வும் சிறந்த இயக்க வேண்டிய
வளர்க்கவும், எழுத்தாளர்களு
க்கு வழியிலும் ஒய்விலும்உதவி
ளிக்கவும் இந்திய ஏற்படுத்தப்
பட்டுள்ளது.

அதினால் அண்டத்துப் பிரதை
ஞாட்டு உறுதி அளிக்கப்பட்ட
நீண்ட போது அதீகங்களும் உரிமைகளும் நிச்சயமாக எழுத்தா
ளர்களுக்கும் உண்டு. அவற்று
டன் கூட, இந்த இலக்கிய நிதி
மூலமாக அவர்கள் அரசாங்க
உதவி பெறுகிறார்கள். 1967ல்
சோவியத் எழுத்தாளர்களின்
நாள்காவது காங்கிரஸ் நடை
பெற்றது. அதற்குப்பிறகு இலக்கிய நிதி எழுத்தாளர்களுக்கு
அவர்களது படைப்புத் தொழில்
கல் ஜாளமான உதவி புரிந்து
கூடுகிறது. அவர்களது எதிர்க்கொ
லப் படைப்புகளின் தொந்தமா
ர்களுக்குத் தருந்த மாதிரிகளை
நீதிப்பதற்காகவும், தேவை
யான் வரலாற்று விவரங்களையும்
சேகரிப்பதற்காகவும் ஒவ்வொரு
வருடமும் எழுத்தாளர்கள்நாட்டு
நிலைகளின் பலபகுதிகளுக்கும் அனுப்பி

வைக்கப்படுகிறார்கள். இந்துப்
வேலாமான நற்பணி கஞ்சகாக
இலக்கிய நிதி தனது சேமிப்பில்
பெரும் பகுதியைச் செலவிடு
கிறது.

எழுத்தாளர்கள் எழுத்துப்
பணியில் ஈடுபட்டிருக்கும் காலங்
வளில் இலக்கியத்தீதி அவர்களுக்கு
பெற பண உதவி அளிக்கிறது.
அதை அவர்கள் திருப்பித் தட
வேண்டியதில்லை. எழுத்தாளர்
பணம் கண்டம் அனுபவிக்கிற
போதும், புதியங்களைப் பற்றி
எழுதிக் கொட்டிடிருக்கவில்லை
அவருக்கு உதவி தேவைப்படுகிற
போதும். இந்த நிதி டட்டுப்போல்
நடத்தவுகிறது.

இலக்கிய நிதி இளம் எழுத்தா
ளர்களிடம் அதிக கவனம் செலு
த்தகிறது. இவர்கள் விஷயத்தில்
உதவிகளின் வடிவம் மாறு
படுகிறது. ‘கூட காத்தகில்’
நேரடியான பணங்களில், எழுத்துப்பிரிதியை கைப்பி செய்ய உதவுகள், தகுதியுள்ள மதிப்புள்ள
களுக்குப் பணம் கொடுத்தல்,
உதகமம் எழுதுவதுக்காகவும்
'படைப்பு வீடு' களுக்குச் சென்று
தங்குவதற்காக இலவச நுழை
ஏச்சிட்டுக்களை வழங்குதல் முதலியன்
இந்தகைப் பணங்களில் ஆகும். கார்க்கி இலக்கியக் கலைஞர்களும், அதிக உள்ள உயர்க்கால இலக்கியப் பயிற்சி வகுப்பகளும்
இந்த இலக்கிய நிதியிலிருந்தே
நடத்தப்படுகின்றன.

தாய்தாமிகள்

Lakshmi JEWELLERY

காந்தாகலை நெடு

224, K. K. S. Road,

ஜாப்னா ஜாஃப்னா

மாடி விடு

நம்பிக்கை நூண்யம் மிக்க



தங்க - வைர

நகைகளுக்கு

காவிரிய கட்டு 2. K.A.

திருச்சியில் 224

லட்சுமி ஆபரண மாளிகை

224, கே. கே. எஸ். வீதி,

யாழ்ப்பாணம்.

உத்தரவாதமான

~~THE EDITION~~
தங்க நகைகளுக்கு

யாழ்ப்பாணத்தில் சிறந்த

ஒரே இடம்

கல்வி யாணை கல்வியறி

புதே - கனகத்

V

~~குக்குக்குக்கு~~
A. K. S. நகை மாளிகை

63, 65, கண்ணத்திட்டி ரேட்,

கனிமாய் நூல்கள் பிளக்டீ
யாழ்ப்பாணம்.

தினம் : மூன்றாவது மூன்றாண்டு

ரெவினூன் : 515

சரவண மேற்கிள் வசிப்பவரான கி. மகாவிஞ்சாமி அவர்களால்
தமிழ்மூல வாசகர் பேரவைக்கால இவ்வால்கூ திருமால் அச்சாத்திட
அச்சிடப்பட்டுப் பிரகளிசைப்பட்டது.